



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,703 — FRIDAY, AUGUST 13, 1954

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	1281	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	1288
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	1292
North-Central Province	—	Land Redemption Notices	1298
Province of Uva	—	Miscellaneous Land Notices	1297
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains Notice to revoke or suspend Stage Carriage Permits.

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,179 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,707 of January 31, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Palliyadda in the Ihala Otota Korale of the Hiriyala Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 17, 19, 20, 22, 23, 25, 27, 28, 29, 30, 32, 33, 34, 35, 36, 37, 38, 41, 42, 44, 47, 50, 51, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 67, 68, 69, 70, 71, 72, 75, 76, 77, 80, 81, 82, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 104, 105, 110, 119, 124, 125, 126, 127, 128, 129, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 140, 145, 148, 149, 150, 151, 152, 153, 154, 156, 162, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 171½ and 175 in village plan No. 2,804 (vide Settlement Notice No. 2,263):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-fifth day of March, 1954

V. P. A. PERERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. B. P.							
1	245	0 1 8	—	5 (1)	The Crown	..	—	..	—
1	246	35 0 7	—	5 (1)	The Crown	..	—	..	—
2	—	14 0 36	—	5 (1)	The Crown	..	—	..	—
3	—	0 0 18	—	5 (1)	The Crown	..	—	..	—
4	—	0 2 15	—	5 (1)	The Crown	..	—	..	—
5	—	0 3 22	—	5 (1)	The Crown	..	—	..	—
6	—	18 0 0	—	5 (1)	The Crown	..	—	..	—
7	—	4 0 27	—	5 (1)	The Crown	..	—	..	—
8	—	0 0 9	—	5 (1)	The Crown	..	—	..	—
9	—	0 0 27	—	5 (1)	The Crown	..	—	..	—

1281—J. N. B 37282-821 (8/54)

E J

Lot No	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	B.	P.							
10	—	0	0	26	—	5 (1)	The Crown	—	—	—	
12	—	0	1	2	—	5 (1)	The Crown	—	—	—	
13	—	0	2	29	—	5 (1)	The Crown	—	—	—	
14	—	0	1	7	—	5 (1)	The Crown	—	—	—	
15	—	0	0	12	—	5 (1)	The Crown	—	—	—	
17	—	0	0	15	—	5 (1)	The Crown	—	—	—	
19	—	11	0	23	—	5 (1)	The Crown	—	—	—	
20	—	0	0	39	—	5 (1)	The Crown	—	—	—	
22	—	0	1	0	—	5 (1)	The Crown	—	—	—	
23	—	0	1	20	—	5 (1)	The Crown	—	—	—	
25	—	2	3	37	—	5 (1)	The Crown	—	—	—	
27	—	1	1	5	—	5 (1)	The Crown	—	—	—	
28	—	0	3	14	—	5 (1)	The Crown	—	—	—	
29	—	0	3	8	—	5 (1)	The Crown	—	—	—	
30	—	0	0	23	—	5 (1)	The Crown	—	—	—	
32	—	0	2	15	—	5 (1)	The Crown	—	—	—	
33	—	1	1	38	—	5 (1)	The Crown	—	—	—	
34	—	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	
35	—	0	1	10	—	5 (1)	The Crown	—	—	—	
36	—	0	0	1	—	5 (1)	The Crown	—	—	—	
37	—	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	
38	—	0	1	27	—	5 (1)	The Crown	—	—	—	
41	—	0	0	3	—	5 (1)	The Crown	—	—	—	
42	—	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	
44	—	0	0	1	—	5 (1)	The Crown	—	—	—	
47	—	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	
50	—	11	2	24	—	5 (1)	The Crown	—	—	—	
51	—	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	
53	—	0	0	29	—	5 (1)	The Crown	—	—	—	
54	—	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	
55	—	0	0	31	—	5 (1)	The Crown	—	—	—	
56	—	0	0	3	—	5 (1)	The Crown	—	—	—	
57	—	2	3	18	S 26,893	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- lago Arachchullagedera Kiri Banda of Pallyyadda	—	Kurunegala B 328	225	
58	—	1	3	27	S 26,895	5 (4) (c)	(1) Mirihagoda Mudiyanse- lago Hoon Banda, (2) Mirihagoda Mudiyanse-lago Tikiri Menika and (3) Mirihagoda Mudiyan- se-lago Somawathie, all of Pallyyadda	Settled in undivided shares of one- third each	Kurunegala B 328	226	
59	186	1	0	28	S 26,875	5 (4) (c)	Kulatunga Mudiyanse- lago Wilham Banda of Pallyyadda	—	Kurunegala B 328	227	
59	187	1	0	28	S 26,892	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lago Ran Memka of Pallyyadda	—	Kurunegala B 328	228	
60	—	0	2	6	S 26,883	5 (4) (c)	Abeykoon Mudiyanse-lago Punched Banda of Pallyyadda	—	Kurunegala B 328	229	
61	177	0	1	23	—	5 (1)	The Crown	—	—	—	
61	178	1	0	1	S 26,879	5 (4) (c)	(1) Herat Mudiyanse-lago Dingiri Amma, (2) Herat Mudiyanse- lago William Banda and (3) Herat Mudiyanse-lago Pema- wathie, all of Pallyyadda	Settled in undivided shares of one- third each	Kurunegala B 328	230	
61	179	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	
61	180	0	2	1	S 26,883	5 (4) (c)	Abeykoon Mudiyanse-lago Punched Banda of Pallyyadda	—	Kurunegala B 328	229	
61	181	0	1	29	S 26,889	5 (4) (c)	Dissanayaka Mudiyanse-lago Kalu Banda of Pallyyadda	—	Kurunegala B 328	231	
61	182	0	2	11	S 26,881	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lago Loku Menikage Dingiri Amma <i>alias</i> Dingiri Menika of Pallyyadda	—	Kurunegala B 328	232	
61	183	0	1	27	S 26,885	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lago Herathamby of Pallyyadda	—	Kurunegala B 328	233	
61	184	0	2	28	S 26,892	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lago Ran Memka of Pallyyadda	—	Kurunegala B 328	228	
61	185	0	2	27	S 26,875	5 (4) (c)	Kulatunga Mudiyanse-lago Wilham Banda of Pallyyadda	—	Kurunegala B 328	227	
62	—	0	0	25	—	5 (1)	The Crown	—	—	—	
63	242	2	0	1	—	5 (1)	The Crown	—	—	—	
63	243	0	0	24	—	5 (1)	The Crown	—	—	—	
64	216	0	2	23	S 26,805	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lago Lmdagawagedara Kiri Banda of Pallyyadda	—	Kurunegala B 328	234	
64	217	0	0	27	—	5 (1)	The Crown	—	—	—	
64	218	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
64	219	0	1	13	S 26,804	5 (4) (c)	Herat Mudiyanse-lago Loku Banda of Pallyyadda	—	Kurunegala B 328	235	
64	220	0	1	1	S 26,807	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lago Lmd- dagawagedara Menikhamy of Pallyyadda	—	Kurunegala B 328	236	
64	221	0	0	38	S 26,808	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lago Lmdagawagedara Tikiri Banda of Pallyyadda	—	Kurunegala B 328	237	
64	222	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
64	223	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	
64	224	0	2	8	S 26,811	5 (4) (c)	(1) Mirihagoda Mudiyanse-lago Punchralage Ranhamy and (2) Mirihagoda Mudiyanse-lago Punchralage Punched Banda, both of Pallyyadda	Settled in undivided shares of one- half each	Kurunegala B 328	238	

Lot No.	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No
64	225	A. B. P. 1 3 11	S 26,810	5 (4) (c)	(1) Mirihagoda Mudiyanse- lage Lunda-gawagodara Kiri Banda of Palliyadda, (2) Sannas Mudiyanse-lage Dingiri Amma, (3) Sannas Mudiyanse-lage Hoen Amma, both of Pol- gahangoda and (4) Mirihagoda Mudiyanse-lage Daianma of Palliyadda	Settled in undivided shares of four- fifths to (1) and one-fifteenth each to (2), (3) and (4)	Kurunegala B	328	239
64	226	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
64	227	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
64	228	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
64	229	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
64	230	0 3 16	S 26 877	5 (4) (c)	(1) Wasala Atapattu Mudiyan- selage Mutu Menika, (2) Kulatunga Mudiyanse-lage Sugathapala, (3) Kulatunga Mudiyanse-lage Somawathie and (4) Kulatunga Mudiyanse- lage Ukku Amma, all of Palliyadda	Settled in undivided shares of one- fourth each	Kurunegala B	328	240
64	231	0 3 15	S 26,876	5 (4) (c)	Kulatunga Mudiyanse-lage William Banda of Palliyadda	—	Kurunogala B	328	241
64	232	0 3 32	S 26,871	5 (4) (c)	Dassanayaka Mudiyanse-lage Mutu Banda of Palliyadda	—	Kurunegala B	328	242
64	233	1 1 7	S 26,867	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lage Punchi Banda of Palliyadda	—	Kurunogala B	328	243
64	234	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
64	235	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
64	236	2 0 31	S 27,989	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lage Loku Monika of Palliyadda	—	Kurunegala B	328	244
64	237	0 1 31	S 26,873	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lage Tikiri Banda of Palliyadda	—	Kurunogala B	328	245
64	238	0 1 36	S 26,870	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lage Mutu Monika of Palliyadda	—	Kurunegala B	328	246
64	239	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
64	240	0 3 7	S 26,812	5 (4) (c)	(1) Edirisinghe Mudiyanse-lage Mutu Banda of Kumbukwewa in Tittawohgandaha Korale and (2) Edirisinghe Mudiyan- selage Punchi Menika of Medagodara in Ihala Wis- deke Korale East	Settled in undivided shares of one- half each, the half share of (2) Ediri- singhe Mudiyan- selage Punchi Monika being subject to the life interest of Saba- pathi Mudiyanse- lage Dingiri Amma of Meda- godara, the mother of (2)	Kurunegala B	328	247
64	241	0 2 29	S 27,988	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lage Loku Monika of Palliyadda	—	Kurunegala B	328	248
65	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
67	—	2 1 5	S 27,990	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lage Loku Banda Dassanayake of Palliyadda	—	Kurunegala B	328	249
68	201	0 1 21	S 26,866	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lage Kirihamigo Punchi Banda of Palliyadda	—	Kurunegala B	328	250
68	202	0 0 24	S 26,865	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lage Kirihamige Kiri Banda of Palliyadda	—	Kurunegala B	328	251
68	203	0 1 19	S 26,863	5 (4) (c)	Adikari Mudiyanse-lage Goone- ratna alias Jayasuriya of Nanunukula	—	Kurunegala B	328	252
69	—	0 1 38	S 26,864	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lage Kirihamige Kiri Banda of Palliyadda	—	Kurunegala B	328	253
70	—	2 0 24	S 26,893	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lage Arachchillagedera Kiri Banda of Palliyadda	—	Kurunegala B	328	225
71	—	0 1 22	S 26,893	5 (4) (c)	Mirihagoda Mudiyanse-lage Arachchillagedera Kiri Banda of Palliyadda	—	Kurunegala B	328	225
72	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
75	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
76	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
77	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
80	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
81	—	1 3 29	—	5 (1)	The Crown	—	—	—	—
82	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
85	188	0 1 32	S 26,884	5 (4) (c)	Abeykoon Mudiyanse-lage Pun- chi Banda of Palliyadda	—	Kurunegala B	328	254
85	189	0 1 32	S 26,882	5 (4) (c)	Abeykoon Mudiyanse-lage Ukku Amma of Diyature Egoda	—	Kurunegala B	328	255
86	190	0 1 4	S 26,890	5 (4) (c)	Dissanayaka Mudiyanse-lage Kalu Banda of Palliyadda	—	Kurunegala B	328	256
86	191	0 1 5	S 26,888	5 (4) (c)	Dassanayaka Mudiyanse-lage Kiri Banda of Palliyadda	—	Kurunegala B	328	257
87	—	0 1 18	S 27,985	5 (4) (c)	On the persons mentioned in note (1) below	Vide note (2) below	Kurunegala B	328	258

Note (1) :—(1) Wijesundara Mudiyanse-lage Ukku Banda and (2) Wijesundara Mudiyanse-lage Rari Banda, both of Palliyadda

Note (2) :—Settled in undivided shares of one-half each, subject to the life interest of Yapa Mudiyanse-lage Ukku Amma of Palliyadda

Lot No.	Sub-divisional Lot No	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A. B. P.							
88	—	0 3 1	—	5 (1)	The Crown	—	—	—	—
89	—	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
90	—	0 3 31	S 27,987	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- laga Loku Menika of Palliyadda	—	Kurunegala B	328	259
91	—	1 0 21	S 27,984	5 (4) (c)	(1) Wijesundara Mudiyanse- laga Ukku Banda and (2) Wi- sundara Mudiyanse- laga Ran Banda, both of Palliyadda	Settled in undivided shares, of one- half each	Kurunegala B	328	260
92	—	1 2 26	S 26,891	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- laga Ran Menika of Palliyadda	—	Kurunegala B	328	261
93	192	2 0 28	S 27,992	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- laga Loku Banda Dassanayake of Palliyadda	—	Kurunegala B	328	262
93	193	1 1 2	S 26,880	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- laga Arachchillegedara Mutu Banda of Palliyadda	—	Kurunegala B	328	263
93	194	1 0 5	S 26,878	5 (4) (c)	Rathayaka Mudiyanse- laga Podi Menika of Hapatgomuwa	—	Kurunegala B	328	264
93	195	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
94	—	0 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
95	—	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
96	196	0 1 38	S 26,880	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- laga Arachchillegedara Mutu Banda of Palliyadda	—	Kurunegala B	328	263
96	197	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
97	—	0 2 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
98	—	0 3 27	S 26,894	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- laga Dugiri Banda Hitapuvidane- ralage Kalu Banda of Palli- yadda	—	Kurunegala B	328	265
99	198	0 0 1 4	S 26,874	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- laga Tikiri Banda of Palliyadda	—	Kurunegala B	328	266
99	199	0 0 1 4	S 26,887	5 (4) (c)	Dassanayaka Mudiyanse- laga Kiri Banda of Palliyadda	—	Kurunegala B	328	267
99	200	0 0 1 4	S 26,872	5 (4) (c)	Dassanayaka Mudiyanse- laga Mutu Banda of Palliyadda	—	Kurunegala B	328	268
104	—	0 0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
105	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
110	—	1 0 0	—	5 (1)	The Crown	—	—	—	—
119	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
124	209	0 0 1 24	S 26,858	5 (4) (c)	The Kattakaduwe Namalu Vihare of Nabata	—	Kurunegala B	328	269
124	210	0 0 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
125	—	1 2 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
126	211	1 1 10	S 27,986	5 (4) (c)	On the persons mentioned in Note (1) above	Vide Note (2) above	Kurunegala B	328	270
126	212	0 0 15	S 26,806	5 (4) (c)	On the persons mentioned in Note (3) below	Vide Note (4) below	Kurunegala B	328	271

Note (3).—(1) Yapa Mudiyanse-
laga Ukku Amma, (2) Herat Mudiyanse-
laga Dugiri Banda and (3) Wijesundara Mudiyanse-
laga Ran Menika, all of Palliyadda.

Note (4).—Settled in undivided shares of one-half to (1) and one-fourth each to
(2) and (3).

126	213	0 0 3 27	S 26,806	5 (4) (c)	On the persons mentioned in Note (3) above	Vide Note (4) above	Kurunegala B	328	271
127	—	0 0 2 12	S 26,806	5 (4) (c)	On the persons mentioned in Note (3) above	Vide Note (4) above	Kurunegala B	328	271
128	—	0 0 1 4	S 26,806	5 (4) (c)	On the persons mentioned in Note (3) above	Vide Note (4) above	Kurunegala B	328	271
129	—	0 0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
131	—	2 3 33	—	5 (1)	The Crown	—	—	—	—
132	214	2 3 1	S 26,860	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- laga Kiri Banda Hitapu Aratchige Punchi Menika of Palliyadda	Subject to the life interest of Ediri- singhe Mudiyanse- laga Ukku Amma of Palli- yadda	Kurunegala B	328	272
132	215	2 3 16	S 26,861	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- laga Kiri Banda Hitapu Arat- chige Bandara Menika of Palliyadda	Subject to the life interest of Ediri- singhe Mudiyan- selaga Ukku Amma of Palli- yadda	Kurunegala B	328	273
133	—	1 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
134	—	2 3 18	S 26,857	5 (4) (c)	Jayasuriya Hettiarachchige Cornelis Appuhamy of Tal- godapriya in Ihala Wisideke Korale West	—	Kurunegala B	328	274
135	—	0 2 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
136	—	0 1 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
137	—	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
138	—	0 1 36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
140	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
145	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
148	204	1 1 25	S 26,862	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- laga Kiri Banda Hitapu Arat- chige Tikiri Banda Palliyadda of Palliyadda	Subject to the life interest of Ediri- singhe Mudiyan- selaga Ukku Amma of Palli- yadda	Kurunegala B	328	275

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
148	205	0	1	39	S 26,859	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- Loku Banda Dassanayake of Pallyyadda	Subject to the life interest of Edrisingho Mudiyanse- selage Ukku Amma of Palliyadda	Kurunegala B 328	276	
149	—	1	0	31	S 27,991	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- Loku Banda Dassanayake of Palliyadda	—	Kurunegala B 328	277	
150	—	1	3	13	S 26,886	5 (4) (c)	Dassanayaka Mudiyanse- Loku Banda of Palliyadda	—	Kurunegala B 328	278	
151	—	0	1	4	S 26,809	5 (4) (c)	Kirihetuge John Perera of Pallyyadda	—	Kurunegala B 328	279	
152	206	0	2	21	S 26,868	5 (4) (c)	Hantanahamy Mudiyanse- Heen Banda of Palliyadda	—	Kurunegala B 328	280	
152	208	0	2	18	S 26,869	5 (4) (c)	Mirihagoda Mudiyanse- Dingiri Menkage Dingiri Amma of Palliyadda	—	Kurunegala B 328	281	
153	—	0	0	15	—	5 (1)	The Crown	—	—	—	
154	—	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	
156	—	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
162	—	2	1	22	—	5 (1)	The Crown	—	—	—	
164	—	0	2	17	—	5 (1)	The Crown	—	—	—	
165	—	0	1	1	—	5 (1)	The Crown	—	—	—	
166	—	15	1	7	—	5 (1)	The Crown	—	—	—	
167	—	1	3	16	—	5 (1)	The Crown	—	—	—	
168	—	0	2	21	—	5 (1)	The Crown	—	—	—	
169	—	23	0	29	—	5 (1)	The Crown	—	—	—	
170	—	2	0	38	—	5 (1)	The Crown	—	—	—	
171	—	4	1	15	—	5 (1)	The Crown	—	—	—	
171½	—	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	
175	—	6	0	7	—	5 (1)	The Crown	—	—	—	

APPENDIX

I, the undersigned, hereby, in pursuance of the powers conferred on me by section 5 (7) of the Land Settlement Ordinance, declare that the land described as lot 244 (part of lot 1) in village plan No. 2,804 has ceased to be the subject of proceedings under the said Ordinance.

V. P. A. PERERA,
Assistant Settlement Officer,

Given at the Settlement Office, Colombo, this twenty-fifth day of March, 1954,

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 28th day of June, 1954,

CHARLES ABEYASEKERA,
for Permanent Secretary to the Ministry
of Lands and Land Development,

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 50 (Kegalla)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,361 of February 29, 1952, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Talduwa in the Atulugam Korale West of the Atulugam and Panawal Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa, and described as lots 1 and 2 in preliminary plan No. A 355 (*vide* Settlement Notice No. 2,758).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this thirtieth day of June, 1954.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
1	3	3	1	38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
1	4	0	2	0	—	5 (1)	The Crown	—	—	—	
2	—	0	1	30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 51 (Kegalla)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,361 of February 29, 1952, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Hinatipone in the Ganne and Galboda Pattus of the Galboda and Kingoda Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa and described as lots 2 and 4 in Preliminary Plan No. A 139 (vide Settlement Notice No. 2,755) :

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance .

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this Nineteenth day of June, 1954.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
2	—	0 1 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
4	—	1 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 52, (Kegalla)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,361 of February 29, 1952, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Minuwangamuwa in the Mawata Pattuwa of the Paranakuru Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa and described as lots 1 and 2 in Preliminary Plan No. 4,175 (vide Settlement Notice No. 2,757) :

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty-first day of June, 1954.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
1	—	1 0 23	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
2	—	1 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 53 (Kegalla)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,385 of August 5, 1938, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Pallepansiya in the Atulugam Korale East of the Three Korales and Lower Bulatgama Division (now within the Divisional Revenue Officer's Division of Atulugam and Panawal Korales) of the Kegalla District in the Province of Sabaragamuwa and described as lots 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 and 17 in Block Survey Village Plan No. 722 (vide Settlement Notice No. 1,850) .

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance .

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-eighth day of June, 1954.

H. W. RANATUNGE,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
2	—	0 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	2 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	1 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	1 0 0	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	15 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	4 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	1 3 13	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	1 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	1 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—

APPENDIX

I, the undersigned, hereby, in pursuance of the powers conferred on me by section 5 (7) of the Land Settlement Ordinance, declare that the land described as lot 7 in Block Survey Village Plan No. 722 has ceased to be the subject of proceedings under the said Ordinance.

Given at the Settlement Office, Colombo, this twenty-eighth day of June, 1954.

H. W. RANATUNGE,
Assistant Settlement Officer.

Land Settlement Ordinance

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 7th day of July, 1954

CHARLES ABHYASEKERA,
for Permanent Secretary
to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 54 (Kegalla)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,128 of June 13, 1954, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Udahenkanda in the Atulugam Korale East of the Three Korales and Lower Bulatgama division (now within the Divisional Revenue Officer's division of Atulugam and Panawal Korales) of the Kegalla District in the Province of Sabaragamuwa and described as lots 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 21, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 39, 40, 41, 42, 43, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 70, 71, 72, 73, 74, 76, 77, 79, 80, 81, 82, 83, 84, 88, 92, 98, 99, 100, 102, 103, 104, 105, 107, 108, 109, 110, 111, 112, 113 and 114 in block survey preliminary plan No. 689 (*vide* Settlement Notice No. 1,117).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance.

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-eighth day of June, 1954.

H. W. RANATUNGE,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
1	—	2 1 2.	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 2 28	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 2 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
6	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	3 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	2 0 21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	—	0 2 2	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	1 2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	4 3 20	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	10 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	1 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	1 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 2 27	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
23	—	1 3 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	—	0 3 7	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	2 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	1 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	1 3 26	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 3 14	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	2 3 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
31	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	0 0 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
35	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 2 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
39	—	0 1 18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
40	—	2 1 34	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	—	1 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0 2 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
43	—	0 2 31	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
45	—	1 1 13	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
46	—	0 1 22	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
47	—	0 2 19	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
48	—	0 3 25	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
49	—	0 1 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
50	—	0 3 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
51	—	0 2 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
52	—	4 0 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent A. R. P.	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
53	—	93 2 7..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
53	—	2 1 5 .	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	0 1 37 .	—	5 (1)	The Crown	—	—	—	—
65	—	0 2 32 .	—	5 (1)	The Crown	—	—	—	—
66	—	0 3 10 .	—	5 (1)	The Crown	—	—	—	—
67	—	2 3 37 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
68	—	36 1 4 .	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
70	—	1 2 35 .	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
71	—	2 3 39 ..	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
72	—	0 0 13 .	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
73	—	1 0 11 .	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
74	—	0 3 36 .	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
76	—	0 0 30 .	—	5 (4) (c)	Not Claimed by the Crown	—	—	—	—
77	—	0 1 22 .	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
79	—	0 2 0 .	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
80	—	0 0 15 .	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
81	—	0 2 12 ..	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
82	—	0 1 0 .	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
83	—	0 3 22 ..	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
84	—	0 0 11 .	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
88	—	0 0 1 .	—	5 (1)	The Crown	—	—	—	—
92	—	0 2 4 .	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
98	—	0 1 15 ..	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
99	—	0 3 2 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	—	1 0 19 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
102	—	0 0 3 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
104	—	1 3 36 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
105	—	0 3 26 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
107	—	1 0 29 .	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
108	—	0 1 8 .	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
109	—	0 0 1 .	—	5 (1)	The Crown	—	—	—	—
111	—	0 0 39 .	—	5 (1)	The Crown	—	—	—	—
112	—	38 0 14 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
113	—	0 1 20 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
114	—	0 3 29 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—

APPENDIX

I, the undersigned, hereby, in pursuance of the powers conferred on me by section 5 (7) of the Land Settlement Ordinance declare that the lands described as lots 103 and 110 in block survey preliminary plan No 689 have ceased to be the subject of proceedings under the said Ordinance.

Given at the Settlement Office, Colombo, this twenty-eighth day of June, 1954

H. W. RANATUNGE,
Assistant Settlement Officer.

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

CHARLES ABEYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Dated at Colombo, this 7th day of July, 1954.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about one acre out of the land called Dummalagodella, situated at Panawala Village, Siyane Korale East, Colombo District; and bounded as follows:—

North by Henehyadda and Panawalahena;
East by V. C. Road;
South by the land called Dummalagodella,
West by Panawalagodella.

Ref No. Q. 4758/J54/E 160.
Colombo, July 19, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2 acres out of the land called Pattiwala Estate *alias* Delgahawatta, situated at Pattiwala, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows:—

North by a portion of the same land,
East by live fence,
South by Maguruwita—Gonahena V. C. road,
West by a portion of the same land.

Ref. No. Q. 4738/J 54/E 70,
Colombo, July 23, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LD 4773

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that land called Puwakgahakandura Kumbura Wanatha, in extent about 14 perches, situated in Honwala Gammeddo village, Kundasale, Pata Dumbara Division, Kandy District, and bounded as follows:—

North and South by property of the School of Agriculture for Girls, Kundasale,
East by Paddy field—Puwakgahakandura Kumbura,
West by Village Committee Road.

Ref No J/AF/885/53
Colombo, July 14, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

LD 4770

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent about 14 69 perches out of the land called Bambaranuga Kumbura, situated in Gampolawatte village, Uda Palata Division, Kandy District, and bounded as follows:—

North by Iluk Kumbura Ela;
East by the remaining portion of the same land,
South by Demodera Oya,
West by Old Anicut.

(2) A portion, in extent about 12 63 perches out of the land called Ganuvitharan Hena, situated in Gampolawatte village, Uda Palata Division, Kandy District, and bounded as follows:—

North by the remaining portion of the same land;
East by Irrigation Channel,
South by Demodera Oya,
West by Irrigation Channel and the remaining portion of the same land.

Ref No. J 54 L 81
Colombo, July 13, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

No LA/7622.

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) An allotment of land called Embillagollehena alias Bogahamulahena, in extent 0 A 3 R 38 2 P, situated in Bedigamuwa Village, Udukaha Korale North, Dambadeni Hatpattu, Kurunegala District surveyed and described as lot 1 in preliminary plan A 1,277.

(2) An allotment of land called Kahatagahamulawatta, in extent 0 A 0 R. 23 2 P, situated in Kottapitiya Village, Udukaha Korale North, Dambadeni Hatpattu, Kurunegala District surveyed and described as lot 2 in preliminary plan A 1,277.

Ref. No J/E/2339,
Colombo, July 24, 1954.

P B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

My No. LA/IR/53/4/J54 L194

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 6 80 acres out of the land called Lenewa Estate, situated in Lenewa village, Lenewa Palata, Hurulu Palata Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North by Kimbulwana Oya,
East and south by the remaining portions of the same land;
West by drainage channel flowing into Kimbulwana Oya.

Ref. No J 54 L 194,
Colombo, July 19, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development,

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) The land called Kubukgaha Idama, in extent about 1 A 3 R 27 P, situated in Diulwewa Village, Hurulu Palata, Anuradhapura District; and bounded as follows:—

North by land bearing lot No 1474,
East by P P 4197,
South by Crown land,
West by Puranawela

(2) The land called Galpotttehena Idama, in extent about 1 A. 3 R. 27 P, situated in Diulwewa Village, Hurulu Palata Anuradhapura District; and bounded as follows:—

North by land bearing T P No 280110,
East by Crown land,
South by Crown land,
West by lands bearing T P No. 287856

(3) The land called Kaluduruhona Kelo, in extent about 10 A. 0 R. 0 P., situated in Diulwewa Village, Hurulu Palata, Anuradhapura District, and bounded as follows —

North and east by Crown land,
South by land bearing T. P. No. 287856,
West by Purana Wela.

(4) The land called Mallagaha Idama, in extent about 2 A. 1 R. 11 P., situated in Diulwewa Village, Hurulu Palata, Anuradhapura District; and bounded as follows —

North and East by Crown land,
South by land bearing T. P. No. 297357,
West by land claimed by S. Banda and others and P. Appuhamy and others.

(5) The land called Helambagaha Idama, in extent about 5 A. 1 R. 18 P., situated in Diulwewa Village, Hurulu Palata, Anuradhapura District, and bounded as follows —

North by Crown land
East by lands bearing T. P. Nos. 315551 and 297357,
South by Purana Wela,
West by land covered by P. P. 4571.

(6) The lease-hold rights of the land called Puranawela, in extent about 24 A. 1 R. 18 P., situated in Diulwewa Village, Hurulu Palata, Anuradhapura District; and bounded as follows —

North by land claimed by S. Banda and others,
East by lands claimed by W. Kapuala and others and A. Kirmenika and K. Kaluotana,
South by P. W. D. road to Kudapattiya,
West by land bearing T. P. No. 281043, and other private lands.

Ref No J/LID/870/53,
Colombo, July 24, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

LW 3517.

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 45 acres, out of the lands called Udulpotapatana and Dambakotapatana from Welimada Group (lots 1 G and 1 A in FVP 39), situated in Katugala village, Umaela Wasama, Udukinda Division, Badulla District, and bounded as follows —

North by footpath running along the boundary of Modagama village;
East by land marked boundary between Katugalla and Daragala villages,
South by part cultivated edge of tea of Welimada Group and by the land marked boundary of Daragala village;
West by road running along the cultivated edge of the tea in lot 1 G in FVP 39.

Ref No J/LLD/680/53 VE,
Colombo, June 25, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

LW 3822.

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent approximately 20 acres out of the land called Bombugala from Welimada Group (lot 37 in F. V. P. 442), situated in Balagala village, Kumarapattiya Wasama, Udukinda Division, Badulla District, and bounded as follows —

North by ridge-land claimed by Welimada Group,
East by land marked boundary—land claimed by Downside Tea Estate—LD Allotment;
South by road,
West by indefinite boundary—land claimed by Welimada Group

Ref No J 54 L 55 VE
Colombo, June 25, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres out of the land called Kotadelgahayatahena (lot 15 in F. V. P. 200), situated at Hunuwala (North), Hela Palle Palata, Meda Korale, Ratnapura District, and claimed by—

Messrs Hunuwala Tea and Rubber Co., Ltd.,
Agents Messrs. Carson & Co., Ltd., Colombo

Ref No. J/E/523/53/LL/A 5638,
Colombo, July 20, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1A 2R 18P (comprising about 1A 1R 20P of coconut land and about 0A. 0R 38 P of paddy land), from the land called Udamba Estate situated in the village of Siyambalattaya, Paranakuu Koralo, Kegalla District; and bounded as follows —

North by a portion of the same land;
East by Crown land;
South by Siyambalattaya Road.
West by a portion of the same land

Ref No J 54 H 158/LM. 5544
Colombo, July 30, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

MA/AC/2538/53.

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 3,701, Wellawatta South, Ward No 30, Wellawatta South (within the Municipal limits of Colombo), Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Nugagahawatta, part of assessment No. 169, Dehiwala Canal Bank	Garden (no cultivation) contains part of masonry wall	Mrs Sivaprakasam Vaikunthanathan, c/o Manager, Government Rice Mill, Kalawewa	0	0	0.25
2	Nugagahawatta (No assessment No)	Garden contains 3 coconut trees 30 years, 1 coconut tree 15 years, 1 mango tree 20 years, 1 arecanut tree 6 years and plantain bushes	Christopher Gilbert Jayasuriya and Grace Jayasuriya of Colombo	0	0	16.87
3	Nugagahawatta, part of assessment No 167, Dehiwala Canal Bank	Garden (no cultivation)	Sithamparanather Ponnambalam and Kamalambikai Ammal, wife of S. Ponnambalam, both of 167, Dehiwala Canal Bank, Wellawatta	0	0	0.75
Total				0	0	17.87

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agent duly authorized in writing before me at the Municipal Office, Town Hall, Colombo, on September 27, 1954, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 15, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation, and the details of the computation of such amount.

Town Hall,
Colombo, August 4, 1954

WILLIAM GOPALLAWA,
Municipal Commissioner,

Reference No. Q. 4388/J/E/2531.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 3,497. Village—Mampe (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kalubowliyawatta	Garden contains 129 coconut trees, 12 jak trees a, latrine	Mr. H. D. C. Wijayanandana of Mampe, Piliyandala	0	3	39.0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 5, 1954, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 21, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. Further, the notice which was published in the *Ceylon Government Gazette* No. 10,564 of August 14, 1953, in respect of this land is hereby cancelled.

The Kachcheri,
Colombo, August 7, 1954.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent,

Reference No. LH 815.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 3,573 Village—Desastres Kalutara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Katururundugahawatta, assessment Nos 36, 36/1 and part of assessment No 30, Parallel Road	Garden contains 35 coconut trees 10-40 years, 2 bilim trees 10 and 20 years, 1 jambu tree 10 years, 1 kaju tree 15 years, 1 goraka tree 40 years, 6 orange plants 2 years, 27 plantain bushes and 2 papaw trees, 3 permanent buildings, 1 temporary building, parts of 2 permanent buildings. 1 pipe line and a masonry drain	Mr A John de Zoysa Samarasakera of 16, Fraser Road, Wellampitiya	1	0	14.4
2	Lindamulawatta, assessment No 36/9 and part of assessment No. 30, Parallel Road	Garden contains 33 coconut trees 10-40 years, 1 domba tree 30 years, 2 kaju trees 15 years, 2 orange plants 2 years, 1 jak plant 1 year, 2 permanent buildings, parts of two permanent buildings and a masonry well	Mr A John de Zoysa Samarasakera of 16, Fraser Road, Wellampitiya, Mr C. V. de Zoysa of Sarojini, 141, Ketalawalamulla, Colombo 10, Mr. Agampodi Oliver de Zoysa and Mrs Demuni Dimal Silva, both of Kalutara North	0	2	13.0

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
3	Henchigewatta <i>alias</i> Bogahawatta <i>alias</i> Katukurundugahawatta, assessment No. 44, Paiallol Road	Garden contains 12 coconut trees 10-40 years, 1 jak tree 15 years, 1 mutunga tree 20 years, 3 orange plants 2 years and 2 permanent buildings	Mr. A. John de Zoysa Samarasekera of 16, Fraser Road, Wellampitiya. Mr. C. V. de Zoysa of Sarojini, 141, Kotawalanulla, Colombo 10, Mr. Agampodi Pedrick de Zoysa Samarasekera and Mrs. Demuni Dilem Silva, both of Kalutara North	0	2	13 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on September 30, 1954, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 21, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. Claims of persons who fail to send in written claims as required by this notice on or before September 21, 1954, will not be entertained at the inquiry on September 30, 1954.

The Kachcheri,
Kalutara, July 31, 1954.

R. L. BALASURIYA,
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 872.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 3,254. Village—Munhena (Kalutara District)

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Millagahawatta	Garden contains 10 coconut trees, 1 nelli tree 50 years, 1 mulla tree 40 years, 1 mango tree, 1 arecanut tree 15 years and 1 mango tree 10 years	Don Rompi Kannangara of Malawana, Rev. M. Dhammananda Thero, K. Liveris Singho, Egoda Hettiarachchige Hendrick Singho, Egoda Hettiarachchige Kularatne, Egoda Hettiarachchige Julius Singho, Egoda Hettiarachchige Don Edmund Silva, and Egoda Hettiarachchige Don Tolenis Appuhamy, all of Munhena	0	2	0 3
2	Do.	Part of cart track	do	0	0	0 5
3	Millagahawatta	Garden contains 1 coconut tree, 1 goraka tree and 3 jak trees 40 years, 1 coconut tree, 1 arecanut tree 20 years and 1 rukattana tree 5 years	do	0	1	26 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the K1/Munhena Government School Hall on September 29, 1954, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 20, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. Claims of persons who fail to send in a written claim on or before September 20, 1954, will not be entertained at the inquiry on September 29, 1954.

The Kachcheri,
Kalutara, July 31, 1954.

R. L. BALASURIYA,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 3830/J/HLG/1707.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired.

All that portion of land in extent 1 A. 0 R. 19. 7 P., out of the land called Waragolla, Mary Land Group, situated at Beddegama, Pallispattu West, Pata Dumbara, Kandy District, surveyed and described as lot 1 in Preliminary Plan No. A 1,739

Claimed by —Marmuthu Pillai of Marieland Group, Madulkele.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on September 21, 1954, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 14, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry, or their claims being considered at all, in absentia.

The Kachcheri,
Kandy, August 4, 1954.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Kalutara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9 a.m., on September 16, 1954, at Mahagama Circuit Bungalow, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

W. S. DE ALWIS,
for Land Commissioner

Particulars of Land to be dealt with

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R	P
Plan No. F. V P 134. Village—Mahagama South				
626	P. C. M. Kularatne	5	0	5
623	N. S. Harischandra	5	0	13
627 & 628	K. E. Perera	4	3	22
656	H. A. Jinadasa	4	3	35

Land Redemption Notices

Ref. No. Q. 4771/LRO/APL 1765.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A St V Wijemanno, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on October 5, 1954, at 9.30 a.m., and
- (b) notify to me in writing (in duplicate) on or before September 31, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

Colombo, August 7, 1954

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 3,673. Village—Ullalapolu

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Puwakgaskela	Coconut garden 40-50 years, contains a temporary house	Mudaliyar D. P. Jayakody and J. A. Nimal Chandra Stanley Jayakody, both of Balagalle, Divulapitiya	10 0 29
2	Do.	Coconut garden 40-50 years, contains jak, mago trees, &c, 20-40 years and an abandoned threshing floor	do.	1 2 14
3	Do.	Coconut garden contains 2 coconut trees 25 years	do.	0 0 3
Total				11 3 6

N.B.—Please quote this reference No. in all letters in this connection.

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/87/LRO/APL 5485 c/J54 L 153.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on September 24, 1954, at 9 a.m., and
- (b) notify to me in writing on or before September 16, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachcheri,
Kurunegala, August 9, 1954.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,315. Village—Uhumiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Wewekumbura	Paddy field	Mrs Amma alias Sellamma and C. Nadesan, both of Barnes Hall, Barnes Place, Colombo, C. S. Kumarasamy and C. S. Sathanathan, both Shroffs of Mercantile Bank, Colombo	1 0 10
Total				1 0 10

N.B.—Please quote this reference No. in all letters in this connection.

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/84/LRO/APL 5485 A/J54 L 151.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on September 17, 1954, at 9 a.m.; and
- (b) notify to me in writing on or before September 9, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachcheri,
Kurunegala, August 9, 1954.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule					
Lot	Name of Land		Preliminary plan No. A 1,314.	Village—Bulupitiya	Extent
			Description	Name of Claimant	
1	Bogahamulawatte Hitinawatte Ketakelagahamulawatta	alias alias	Coconut garden 25-50 years, chena and rock	Mrs. Amma <i>alias</i> Sellamma and C. Nadosan, both of Barnes Hall, Barnes Place, Colombo, C. S. Kumarasamy and C. Sathanathan, both Shroffs of Mercantile Bank, Colombo	2 0 20
2	Do.	.	Coconut garden 25-40 years	do	1 1 5
3	Do.	..	Coconut garden 25-50 years, chena and rock	do. ..	0 1 0
4	Do.	.	Chena contains one coconut tree 20 years	do.	0 1 5
5	Do.	.	Coconut garden 25-50 years, chena and rock	do. .	3 2 16
6	Do.	.	Coconut garden 25-45 years, chena and rock	do.	0 3 19
7	Do.	.	Coconut garden 5-30 years	do	0 1 31
8	Do.	.	Coconut garden 25-40 years	do	0 1 33
9	Do.	..	do	do. ..	0 0 26
10	Kandakumbura	.	Paddy field	do. .	0 0 9
11	Do.	..	do.	do. ..	0 0 16
12	Do.	.	do.	do. .	0 2 7
13	Do.	..	do.	do. .	0 0 14
Total ..					10 1 1

N.B.—Please quote this reference No. in all letters in this connection.

No. LA/LRO/54/81/LRO/APL. 4502A/J 54 L 131.

L. D.—B. 49/50.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on September 17, 1954, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before September 9, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachcheri,
Kurunegala, August 9, 1954.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule					
Lot	Name of Land		Supplement No. 1 to final village plan No. 2,526.	Village—Timbiriwewa	Extent
			Description	Name of Claimant	
40	Wewawanawatta	.	Coconut garden 29 to 45 years	L. B. Nawinne of Wariyapola	0 1 18
41	Do.	.	Coconut garden contains 1 coconut tree 29 years and 5 coconut plants 3 years	do ..	0 0 5
42	Do.	..	Coconut garden contains 3 coconut trees 29 years and 3 coconut plants 1 year	do. .	0 0 3
43	Do	..	Coconut garden contains 4 coconut trees 29 years and 2 coconut plants 3 years	do. .	0 0 4
44	Do.	.	Coconut garden 29 years	do. .	0 2 4
Total .					0 3 34

N.B.—Please quote this reference No. in all letters in this connection.

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/86/LRO/APL. 5485D/J 54 L 154.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on September 24, 1954, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before September 16, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachcheri,
Kurunegala, August 9, 1954.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,310 Village—Bulupitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Galahityawekumbura and its Pillewa	Paddy field and coconut garden, 35-50 years	Mrs Amma <i>alias</i> Sellamma and C Nadosan, both of Barnes Hall, Barnes Place, Colombo; C S Kumarasamy and C Sathanathan, both Shroffs of Mercantile Bank, Colombo	2	0	27
Total				2	0	27

N.B.—Please quote this reference No in all letters in this connection.

No LA/LRO/54/88 /LRO/APL. 5089\J54 L 174

L D.—B 49/50

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri on September 17, 1954, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before September 9, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachcheri,
Kurunegala, August 9, 1954

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Supplement No 4 to final village plan No. 1,012 Village—Kurenepola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
36	Madinnagewelowatta	Coconut garden (old)	Mutunayake Durayalage Motha of 105, Gettuwana Road, Kurunegala; Mutunayake Durayalage Unga of 165, Gettuwana Road, Kurunegala; Perumbadage Punchiduraya of Attanapitiya, Kohilagedera; Dewata Pedidurayalage Gnanawathie of Ihala Talampitiya, Kohilagedera; and Dewata Pedidurayalage Dharmadasa and Dewata Pedidurayalage Silawathy, both C/o Dewata Pedidurayalage Gnanawathy of Ihala Talampitiya, Kohilagedera	0	0	27
37	Do.	Coconut garden (old), contains a temporary cadjan mud hut and rock	do.	4	0	3
38	Do	Coconut garden (old), contains coconut, jak, arecanut, teak and halmilla trees	do.	0	2	6
39	Do.	Coconut garden, contains 1 coconut tree over 30 years, and 6 arecanut trees 20 years	do.	0	0	5
40	Do.	Coconut garden (old)	do.	0	0	2
41	Do	do	do.	0	0	12
42	Do	do	do.	0	1	29
Total				5	2	4

N B —Please quote this reference number in all letters in this connection

L D —B. 49/50

LA/LRO/54/82/LRO/APL. 5778/J54 L146.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on September 17, 1954, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before September 9, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachcheri,
Kurunegala, August 9, 1954.

SAM H SILVA,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,321 Village—Piduruwella

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R. P.
1	Kadawalakumburewatta <i>alias</i> Angankumburewatta	Coconut garden 25 to 60 years	H. M. Ausadahamy, Madawala, Piduruwella, C. B. J. Madawala, Post Master, Uhumiya, Piduruwella and Ekanayake Mudryanselage Tikiri Banda and Kalu Achchillage Podi Menika, heirs of Ekanayake Mudryanselage Jothihamy of Henepola, Piduruwella	0	0 3
2	Kadawalakumburewatte <i>alias</i> Angankumburewatte and Kadawalakumbura	Coconut garden 25 to 60 years and paddy field includes a wire fence	do	0	0 24
3	Kadawalakumbura	Paddy field	do.	0	0 10
4	Kadawalakumburewatte <i>alias</i> Angankumburewatta and Kadawalakumbura	Coconut garden 25 to 60 years and paddy field includes a wire fence	do	1	2 9
Total				1	3 6

L. D.—B. 49/50

No. LA/LRO/54/83/LRO/APL/5485/J 54 L 150.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on September 17, 1954, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before September 9, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachcheri,
Kurunegala, August 9, 1954.

SAM H SILVA,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,319. Village—Welagedera

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R. P.
1	Ambalamwatta	Coconut garden 40-50 years	Mrs. Amma <i>alias</i> Sellamma and C. Nadesan, both of Barnes Hall, Barnes Place, Colombo, C. S. Kumarasamy and C. Sathanathan, both Shroffs of Mercantile Bank, Colombo	0	2 34
2	Do	Coconut garden contains 3 coconut trees 40-50 years, 3 jak trees 40-50 years, and 5 kitul trees 3-8 years	do.	0	0 18
Total				0	3 12

N.B.—Please quote this reference No in all letters in this connection

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/79/LRO/APL 3290/J54 L 119.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance No 61 of 1942 the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on September 17, 1954, at 9 a.m., and

(b) notify to me in writing on or before September 9, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachcheri,
Kurunegala, August 9, 1954

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Supplement No. 2 to F. V. P. 439		Extent A R. P.
		Description	Village—Idangapola Name of Claimant	
67	Dematagahamulakumbura	Paddy field	Mrs J P D Kura Wimalawathie Hamine of Narammala	0 1 15
68	Dematagahamulakumbura and Dematagahamulakumburopillawa	Paddy field and chena	do	0 0 33
69	Dematagahamulakumbura	Paddy field	do	0 0 21
70	Dematagahamulakumburopillawa	Chena contains a temporary cadjan mud house	do.	0 2 7
Total				1 0 36

N B—Please quote this reference No in all letters in this connection.

L D—B 49/50

No. L.A./LRO/54/85/LRO/APL 5485B/J54 L 152.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kuchcheri, on September 17, 1954, at 9 a.m., and

(b) notify to me in writing on or before September 9, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

The Kuchcheri,
Kurunegala, August 9, 1954

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Preliminary plan No. A 1,313.		Extent A R. P.
		Description	Village—Gorakamaditta Name of Claimant	
1	Gorakamaditta and Gorakamadittakumbura	Coconut garden, 20-30 years, paddy field, rock and chena contains 1 coconut tree 30 years	Mrs Amma alias Sellamma and C. Nadesan, both of Barnes Hall, Barnes Place, Colombo, C S Kumarasamy and C. Sathanatham, both Shroffs of Mercantile Bank, Colombo	3 3 33
2	Do	Coconut garden, 20-30 years and paddy field	do	0 1 13
3	Do	do	do	0 3 37
4	Do.	Coconut garden, 20-30 years, paddy field and rock	do	0 3 22
5	Gorakamadittakumbura	Paddy field	do	0 0 20
Total				6 1 5

Miscellaneous Land Notices

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that the trustees of the General Clerical Service Union have applied for a lease of two contiguous blocks of Crown land, situated at Parsons Road, Slave Island, and depicted as lot 1 in P P A 2,566 and lot 2 (part) in C L P 1, Slave Island Ward, in extent 0 A 1 R 00 57 P and 0 A 1 R 0 P respectively, for the construction of a building to serve as a Hostel and Headquarters

The Government Clerical Service Union is open to all members of the General Clerical Service. The Union has no suitable headquarters at present. Land is available for the purpose. It is therefore proposed to grant the application for the lease subject to the following conditions among others—

- (a) Term 30 years with the option of renewal for two further terms of 30 years each,
- (b) Rent Rs 2,014 25 per annum,
- (c) The trustees shall not erect any building without the prior written approval of the Government Agent, Western Province,
- (d) The trustees shall, within two years from the commencement of the lease, erect a building in accordance with plans previously approved by the Government Town Planner and the Director of Public Works;

- (e) The lease shall be terminable at six months notice being given in writing by either party.

The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, August 4, 1954.

M. RAJENDRA,
Land Commissioner.

GAL OYA DEVELOPMENT BOARD

Lease of Three Sites at Amparai for Commercial Purposes

APPLICATIONS are invited by the Board for the lease of three sites, situated between the Bank of Ceylon building and Messrs. Miranda & Sons' Shop and Restaurant at Amparai, for commercial purposes. The sites are 85, 60 and 30 perches in extent and are suitable for a cinema, hotel and grocery shop, respectively. The rents are Rs. 1,440, Rs. 1,080 and Rs. 540 per annum respectively.

The lease will be for 30 years, renewable for a further period of 30 years, on the usual terms and conditions in Government leases for building purposes, including a condition that the lessee shall put up a building suitable for the purpose for which the site is leased and approved by the Board, at a cost of not less than Rs. 50,000, Rs. 25,000 and Rs. 15,000 on the three sites respectively, within six months of the date of the lease.

Applications should be made to the Resident Manager, Gal Oya Development Board, Amparai, in writing, giving full particulars of the applicant, and references as to his stability. Approved applicants will be requested to inspect the sites on a plan and on the ground and to send tenders for the sites applied for.

Tenderers should state the premium they are prepared to pay which should not be less than Rs 500, Rs 350 and Rs 175 for the three sites respectively. The Board may accept or reject any tender entirely in its discretion. On a tender being accepted, the tenderer shall pay the premium and the first year's rent in advance immediately.

Tenders should be made on forms to be had on application to the Resident Manager, Gal Oya Development Board, Amparai, and sent to him under registered cover or deposited in the Tender Box in his office before 12 noon on September 18, 1954.

T. C. S. JAYARATNAM,
Secretary,
Gal Oya Development Board

421, Buller's Road,
Colombo 7, August 9, 1954

LJ 344

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that His Lordship the Bishop of Kandy has applied for a lease of a piece of Crown land, about one acre in extent, from lot 32 in P P A. 1178, situated in Blackpool village, Nuwara Eliya District, for use as a playground and site for a school.

2 Adjoining lot 40 in P P A 1178—on which the Roman Catholic Church stands—is already held on lease by His Lordship. The land applied for is required as a playground to, and for the future expansion of, the existing school at Blackpool. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term for a term expiring on the same date as the lease of lot 40, i.e., 10 10 2029,
- (b) Rent . Rs. 5 per annum ,
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, establish a playground on the land to the satisfaction of the Assistant Government Agent, Nuwara Eliya ,
- (d) The lessee shall use the land as a site for a playground and school, but for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, August 20, 1954.

E K R ASERAPPA,
for Land Commissioner.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE PERMITS (MIDDLE CLASS CEYLONESE)

APPLICATIONS are hereby invited for the allotment of Crown land, the particulars of which are given in the schedule below.

2 All applications which should be substantially in the form given below must reach the Assistant Government Agent, Trincomalee, on or before August 28, 1954.

3 A Land Kachcheri will be held at the Kachcheri, Trincomalee, on September 6, 1954, for the purpose of selecting suitable applicants to receive lands. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone in writing to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Assistant Government Agent, Trincomalee, may presume that the applicant does not wish to pursue his application further.

4 Every selected applicant will be required to deposit immediately his selection is notified a sum calculated at Rs. 3 per acre of the land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act or omission of the applicant, Government is put to the expenses of an unnecessary survey. This decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not, shall be final.

5 Applications from persons belonging to the following income group will be considered —

Class A — Income limits upto Rs 12 000 (unmarried) and Rs 24,000 (Married) per year to receive allotments not exceeding 20 acres each.

6 Tenure under the Land Development Ordinance will be given to selected applicants in Class A. The annual payment under the L. D O will be 4 per cent of the unimproved value of the land, revisable every thirty years. For leases a similar rent will be charged, but it will be revisable every thirty years.

7 The crops for which the lands are reported to be suitable are noted against them. The selected applicants will be required to develop the lands in permanent crops according to an approved programme of development.

8 Further particulars (conditions of lease, &c) can be had from the Assistant Government Agent, Trincomalee.

The Kachcheri, Trincomalee, August 9, 1954

ANTON R MC HEYZER,
Assistant Government Agent.

Schedule				
District	V H's Division	D R O's Division	Extent	Crops Suitable
Trincomalee	Sampur	Koddiyar Pattu	534 acres	Coconut

Application Form referred to above

APPLICATION FOR AN ALLOTMENT OF CROWN LAND FROM THE VILLAGE OF _____ (AS PER NOTIFICATION IN THE GAZETTE OF _____)

- 1 Name of Applicant and Address _____
- 2 Permanent Residence _____
- 3 Occupation _____
- 4 Whether Ceylonese _____
- 5 Whether married or not and number of dependents _____
- 6 If applicant is a Company, State the names and nationalities of the Directors, the total number of shares and the number of shares held by Ceylonese _____
- 7 Annual Income according to the last notice of assessment by the Income Tax Department _____
- 8 What cash reserves are there, if any _____
- 9 Particulars of private land owned and how utilized

Highland	Paddy land
A R P	A R P
10. Particulars of any Crown lands held on lease or under the L. D O and how utilized

Highland	Paddy land
A R P	A R P
11. Particulars of land applied for (extent, lot number, plan number, village, &c : _____)
- 12 What crops you propose to grow _____
13. Amount prepared to be invested annually _____

Signature of Applicant.

ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය කීබී. 4758/පේ 54 ඊ 160

අංකය ඇල් ඩී 4779

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනා කෝරළේ පනාවල යන ගමේ පිහිටි දුම්මලගොඩැල්ල යන ඉඩමෙන් අක්කරයක පමණ විශාල කොටසක්, ඊට මායිම්—

(1) මෙහි පහත සඳහන් මායිම් තුළ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ පළාත කොටසයේ ගම්පොලවත්ත ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් පර්චස් 14.69ක් පමණ වූ බිම්ප්‍රමාණයක් නමැති ඉඩමෙන් කොටසක්, ඊට මායිම් —

- උතුරට ගෙනෙලියැද්ද සහ පනාවලහේන;
- නැගෙනහිරට ගම්සහසාර;
- දකුණට දුම්මලගොඩැල්ල යන ඉඩම;
- බස්නාහිරට පනාවලහේන.

- උතුරට ඉලුක්කුඹුර ඇල;
- නැගෙනහිරට: මෙම ඉඩමේ ඉතිරි කොටස;
- දකුණට. දෙමෝදර මය;
- බස්නාහිරට පරණ අලුක්.

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

(2) මෙහි පහත සඳහන් මායිම් තුළ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ පළාත කොටසයේ ගම්පොලවත්ත ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් පර්චස් 12.63ක් පමණ වූ ගනුම්කාරන්ගේ නමැති ඉඩමෙන් කොටසක්, ඊට මායිම් —

වම් 1954ක් වූ ජූලි මස 19 වැනි දින කොළඹදිස.

- උතුරට. මෙම ඉඩමේ ඉතිරි කොටස;
- නැගෙනහිරට වාරිමානි ඇල;
- දකුණට දෙමෝදර මය;
- බස්නාහිරට. වාරිමානි ඇල සහ මෙම ඉඩමේ ඉතිරි කොටස.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

අංකය පේ 54 ඇල් 81.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

වම් 1954ක් වූ ජූලි මස 13 වැනි දින කොළඹදිස.

- කැගල දිසාවේ පරණකුරා කෝරළේ සියබලාපිටියේ ගමේ පිහිටි උඩමඩවත්ත නමැති ඉඩමේ මෙහි පහත දක්වන මායිම් වලින් සීමා වන අ 1, රු. 1, ප 20ක් වූ පොල් වගාවෙන්ද අ 0, රු. 0, ප. 38ක් පමණ විශාල වූ කුඹුරු ප්‍රමාණයකින්ද සෑදුම් ලත් අ 1, රු. 2, ප. 18ක් වූ බිම්කැබෙල්ලක්, ඊට මායිම්—
- උතුරට එම ඉඩමේම කොටසක්;
- නැගෙනහිරට රජයේ ඉඩම;
- දකුණට සියබලාපිටි පාර;
- බටහිරට. එම ඉඩමේ කොටසක්.

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

අංකය පේ/54/එම්/158, ඇල් ඇම් 5544.

වම් 1954ක් වූ ජූලි මස 30 වැනි දින කොළඹදිස.

- උතුරට මැදගම ගමේ මායිම් දිගේ යන අභිපාර,
- නැගෙනහිරට: කටුගල්ල සහ දරගල ගම් අතර මායිම්ගල් දමන ලද මායිම,
- දකුණට දරගල ගමේ ගල් වළලන ලද මායිම් සහ වැලිමඩවත්තේ හත් වවන ලද කොටසක්;
- බස්නාහිරට: හේ වවන ලද කොටස දිගේ යන පාර සහ හො 39 දරණ අත්තීම ගම් සිතියමේ හො 1G දරණ බිම්කට්ටිය.

පී. බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

පේ/ඇල්/ඇල්/ඩී/680/53 වි ඊ

වම් 1954ක් වූ ජූලි මස 25 වැනි දින කොළඹදිස.

අංකය පේ/ඇල්/අයි/670/53

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තියේ

- මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාසයේ කුන්ඩසාලේ හේන්වල ගම්මැද්දේ පිහිටි ප්‍රමාණයෙන් පර්චස් 14ක් පමණ වූ පුටුක්ගහකඳුරකුඹුරේවත්ත නමැති ඉඩම, ඊට මායිම් —
- උතුරට සහ දකුණට කුන්ඩසාලේ කෘෂිකම් බාලියා පාසැලට අයත් ඉඩම,
- නැගෙනහිරට: පුටුක්ගහකඳුරකුඹුර;
- බස්නාහිරට ගම්සහසාර.

පී. බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය: පේ/ඒ/ඇල්/685/53

වම් 1954ක් වූ ජූලි මස 14 වැනි දින කොළඹදිස.

යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුත්ඵ බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

1 අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු පළාතේ දිවුල්වැව යන ගමේ පිහිටි අ. 1, රු. 3, ප. 27ක් පමණ වපසරිය ඇති කුඹුක්ගම ඉඩම නමැති ඉඩම, ඊට මායිම් —

උතුරට : නො 1,474 දරණ ඉඩම කැබැල්ල
නැගෙනහිරට : පි පි 4,197 දරණ ඉඩම,
දකුණට : රජයේ ඉඩම;
බටහිරට : පුරාණ වෙල

2 අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු පළාතේ දිවුල්වැව යන ගමේ පිහිටි අ. 1, රු. 3, ප. 27ක් පමණ වපසරිය ඇති ගල්පොත්තෝගෝනේ ඉඩම නමැති ඉඩම, ඊට මායිම් —

උතුරට : පි. පි නො 280,110 දරණ ඉඩම;
නැගෙනහිරට : රජයේ ඉඩම;
දකුණට : රජයේ ඉඩම,
බටහිරට : පි. පි නො 287,856 දරණ ඉඩම

3 අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු පළාතේ දිවුල්වැව යන ගමේ පිහිටි අ. 10, රු. 0, ප. 0 පමණ වපසරිය ඇති කපුදුරුගෝනකැලේ නමැති ඉඩම, ඊට මායිම් —

උතුරට හා නැගෙනහිරට : රජයේ ඉඩම,
දකුණට : පි. පි. නො 287,856 දරණ ඉඩම;
බටහිරට : පුරාණ වෙල.

4 අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු පළාතේ දිවුල්වැව යන ගමේ පිහිටි අ. 2, රු. 1, ප. 11 පමණ වපසරිය ඇති මයිලගමඉඩම නමැති ඉඩම, ඊට මායිම් —

උතුරට හා නැගෙනහිරට : රජයේ ඉඩම,
දකුණට : පි පි නො. 297,357 දරණ ඉඩම,
බටහිරට : ඇස්. බණ්ඩා, පි අප්පුගම සහ නවත් අය අයිතිය කියන ඉඩම.

5 අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු පළාතේ දිවුල්වැව යන ගමේ පිහිටි අ. 5, රු. 1 ප. 18ක් පමණ වපසරිය ඇති හෙළමිගම ඉඩම නමැති ඉඩම, ඊට මායිම් —

උතුරට : රජයේ ඉඩම;
නැගෙනහිරට : පි පි නො 315,551 හා 297,357 දරණ ඉඩම;
දකුණට : පුරාණ වෙල,
බටහිරට : පි පි 4,571 දරණ ඉඩම

6 අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු පළාතේ දිවුල්වැව යන ගමේ පිහිටි අ. 24, රු. 1, ප. 18ක් පමණ වපසරිය ඇති පුරාණවෙල නමැති ඉඩමේ බදු අයිතිය, ඊට මායිම් —

උතුරට : ඇස් බණ්ඩා සහ නවත් අය අයිතිය කියන ඉඩම;
නැගෙනහිරට : බිහිලි කපුරුල හා නවත් අයද, ඒ. කිරිමැණිකා හා කේ. කපුඵතනාද අයිතිය කියන ඉඩම;
දකුණට : කුඩාපරිච්ඡේද යන මහපාර;
බටහිරට : පි පි නො. 281,043 දරණ ඉඩම හා පුද්ගලික ඉඩම

පි බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා
වම් 1954ක් වූ ජූලි මස 24 වැනි දින
කොළඹදීය.

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැදකෝරළේ හෙලපල්ලේ පළාතේ උතුරු හුඳුවල පිහිටි නො අෆ්. පි. පි. 200 දරන ජලානේ ලොවි නො 15 දරන කොටදේගහයටහේන නමැති ඉඩමෙන් අක්කර 2ක පමණ විශාල කොටසක්.

ඉඩමට අයිතිකම් කියන්නේ සීමාසහිත හුඳුවල හේ සහ රබර් කොමිෂනරිය මෙහි ඒජන්තවරු—සීමාසහිත කාර්සන් සහ කොමිෂනරිය, කොළඹ

පි බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා
නො. ඡේ/3/523/53/ඇල් ඇල්/ඒ 5638.

වම් 1954ක් වූ ජූලි මස 20 වැනි දින
කොළඹදීය.

අංකය ඇල් බිහිලි 3822

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

බදුලු දිස්ත්‍රික්කයේ උඩුකිඳු කොට්ඨාශයේ කුමාරපරිච්ඡේ වසමේ බලගල ගමේ පිහිටි අක්කර 20ක් පමණ වපසරිය ඇති වැලිමඩ වත්තට අයිති බණ්ඩාබුලල (නො 442 දරණ අත්තීම ගම් සිතියමේ නො. 37 දරණ බීම් කැබැල්ල) නමැති ඉඩමට මායිම් —

උතුරට : නිශර—වැලිමඩවත්ත අයිතිකම් කියන ඉඩම,
නැගෙනහිරට : ගල්-දමාපු මායිම බඩුන් සයිඩි හේ වත්තට අයිති කම් කියන ඉඩම—ඉඩම් සලක කිරීමේ ආඥාපණන යටතේ දුන් ඉඩම;
දකුණට : පාර;
බස්නාහිරට : වැලිමඩවත්ත අයිති කියන ඉඩම

පි බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : ඡේ/54 ඇල් 55 විට්.
වම් 1954ක් වූ ජූලි මස 25 වැනි දින
කොළඹදීය.

අංකය : කිසු 4738/ඡේ 54/370.

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ අදිකාරිපත්තුවේ පටවිලිල පිහිටි පටවිලිල ඇස්වෙලි නොහොත් දේල්ගහවත්ත යන ඉඩමෙන් අක්කර 2ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට : එම ඉඩමේම කොටසක්;
නැගෙනහිරට : පැළඉනි වැව,
දකුණට : මගුරුවිට—ගෝනහේන ගම්පහා පාර,
බස්නාහිරට : එම ඉඩමේම කොටසක්

පි බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ ජූලි මස 23 වැනි දින,
කොළඹදීය

අංකය : ඇල් ඒ/අයිඅර්/53/4/ඡේ 54 ඇල් 194

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියල හත්පත්තුවේ ලෙනව පළාතේ ලෙනව නම් ගමේ පිහිටි ලෙනවවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 680ක පමණ විශාලත්වයක් ඇති පහත සඳහන් මායිම් තුළ පිහිටි බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට : කිඹුල්වෘතාමය,
නැගෙනහිරට : සහ දකුණට : එම ඉඩමේ ඉතුරු කොටස,
බස්නාහිරට : කිඹුල්වෘතාමයට ගලා එන වාරිමාර්ගය.

පි බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

අංකය : ඡේ 54 ඇල් 194
වම් 1954ක් වූ ජූලි මස 19 වැනි දින
කොළඹදීය.

අංකය ඇල් ෪/7622.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා ටැංචනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආරක්ෂාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති වරයා වූ ප්‍රංචි බණ්ඩා මුද්‍රාත්සවයට නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1. කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි ගත්පත්තුවේ උතුරු උඩු කඳු කෝරළේ බැදිගමු නම් ගමෙහි පිහිටි නො ෪ 1,277 දරණ මුල් ජලානේ නො 1 දරණ බිම්කැබැල්ල වන අ 0, රු. 3, ප 38 2ක විශාලත්වයක් ඇති ඇබ්ලිලියෝනේ නොහොත් බෝගහමුල හේ න නමැති බිම්කැබැල්ල.

2. කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි ගත්පත්තුවේ උතුරු උඩු කඳු කෝරළේ කොට්ටිපිටිය නම් ගමෙහි පිහිටි නො ෪ 1,277 දරණ මුල් ජලානේ නො 2 දරණ බිම් කැබැල්ල වන අ 0, රු. 0, ප 23 3ක විශාලත්වයක් ඇති කහගහමුලවත්ත නමැති බිම්කැබැල්ල.

පී බී මුද්‍රාත්සවයේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

අංකය. ෪/෪/2339.

වම් 1954ක් වූ ජූලි මස 24 වැනි දින කොළඹදීය.

අංකය : ඇම් ෪/෪/2538/53.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7වන කොටස යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තකට වුවමනාව තිබෙන පහත සඳහන් ඉඩම් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7වන කොටසේ (1) වන උප කොටසේ ප්‍රකාර රජය විසින් ලබාගන්නට අදහස් කර තිබේ

ලබාගැනීමට උවමනා කරන ඉඩම් —

මුල් ජලාන ෪. 3,701 බණ්ඩාර පළාතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ පිහිටි 30 වැනි කොට්ඨාසය, වැල්ලවත්ත දකුණ

අංකය : 1.

ඉඩමේ නම. නුගහගවත්ත, දෙහිවල ඇල කණ්ඩියේ තක්සේරු අංක 169 දරන ඉඩමේ කොටසක්

විස්තරය. වටා නැති ඉඩමක්, මෙයින් තාප්පයක කොටසක් තිබේ.

අයිතිකම් කියන්නා. කලාවැව, රජයේ භාර මෝලේ කළමනාකරු බැරේ සිව්ප්‍රකාසන් වෛකුණ්ඩවරාසන් මහත්මිය

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 0.25

අංකය : 2.

ඉඩමේ නම. නුගහගවත්ත (තක්සේරු අංකයක් නොමැත)

විස්තර. අවුරුදු 30ක පොල්ගස් 3ක්, අවුරුදු 15ක පොල් ගසක්, අවුරුදු 20ක අඹගසක්, අවුරුදු 6ක පුවක් ගසක් සහ කෙසෙල් පඳුරු කීපයක් ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා. කොළඹ ක්‍රිස්ටෝපර් ගිල්බට් ජයසූරිය සහ ලොස් ජයසූරිය.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 16 87

අංකය : 3

ඉඩමේ නම. නුගහගවත්ත, දෙහිවල ඇල කණ්ඩියේ තක්සේරු අංක 167 දරණ ඉඩමේ කොටසක්

විස්තර. වටා නැති ඉඩම

අයිතිකම් කියන්නා. වැල්ලවත්තේ දෙහිවල ඇල කණ්ඩියේ තක්සේරු අංක 167හි සිදුම්පර නාදර් පොත්තම්බලම් සහ ඇස් පොත්තම්බලම් යේ භායසීව වන කමලාමිතිකාසි අම්මාල්.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 75

එකතුව: අ. 0, රු. 0, ප. 17.87.

ඉහත සඳහන් ඉඩම් පිළිබඳ අයිතිවාසිකම් කියා සිටින සියලුදෙනාම 1954 ජූලි මස 27වෙනිදා සවස 2 30ට, කොළඹ නගර භාරවේ නගරික කාර්යාලයේ පුද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය දෙනු ලබන ඒජන්ත කෙනෙකුගේ - මාගියෝන් මා ඉදිරිපිට පෙනී සිටිය යුතුය තවද අයිතිවාසිකම් කියා සිටින සියලුදෙනා විසින්ම තමන්ගේ

අයිතිවාසිකම් පිළිබඳ සම්පූර්ණ විස්තර සහ ඉඩම් ලබාගැනීමේදී තම තමන්ගේ අයවිය යුතු මුදල් ප්‍රමාණයන් සහ ඒවා පිළිබඳ සම්පූර්ණ විස්තර (ලියවිලි කොපි දෙකකින්) 1954 ජූලි මස 15වෙනි දාට හෝ ඊට ප්‍රථම දැන්වා එවිය යුතුය

පිලියම් ගොපල්ලාව, කොළඹ නගරික කොමසාරිස්තුමා.

1954ක් වූ අගෝස්තු මස 4 වැනි දින කොළඹ නගර භාරවේදීය

අංකය කීඩී. 4888/෪/෪/2531.

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට අනුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර. —

මුල් ජලාන නො ෪ 3,497. ගම—මාමිපෙ (කොටසක්)

කැබැල්ල : 1.

ඉඩමේ නම. කළුබෝවිලියවත්ත

විස්තර. පොල්ගස් 129ක් සහ කොස් ගස් 12ක් ඇති පොල් ඉඩම සහ වැසිකිලිය.

අයිතිකම් කියන්නා. එච්. ඩී. සී. විජයසන්දන මහත්මයා, මාමිපෙ, පිලියන්දල.

ප්‍රමාණය. අ 0, රු 3, ප 39.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ මවුන්ගෝ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 5වෙනි දින පූර්වහාග 10 30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954ක් වූ ජූලි මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් මවුන්ගෝ අයිතිවාසිකම්වල සමභාවයක් එහි ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට, ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැනීම මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුය තවද වම් 1953ක් වූ අගෝස්තු මස 14 වැනි දින නො. 10,564 දරණ ලංකාණුවේ "ගැසට්" පත්‍රයේ මෙම ඉඩම ගැන ප්‍රසිද්ධ කරනලද දැන්වීම මෙයින් අවලංගු වේ

ඒ. සෙත්චි ඩී. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ අගෝස්තු මස 7 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය

අංකය. ඇල් එච් 815.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර. —

මුල් ජලාන නො. ෪ 3,578 ගම—දේශාණ්ඩු, කළුතර

කැබැල්ල : 1

ඉඩමේ නම: කවුකුරුදුගහවත්ත, පැරලල් පාරේ වරපනම් නො. 36, 36/1 සහ නො. 30න් කොටසක්

විස්තර. අවුරුදු 10-40ත් අතර වයස ඇති පොල් ගස් 35ක්ද, අවුරුදු 10 සහ 20ත් වයස ඇති බිලිගස් 2ක්ද, අවුරුදු 10ත් වයස ඇති ජම්බුගස් 1ක්ද, අවුරුදු 15ත් වයස ඇති කජුගස් 1ක්ද, අවුරුදු 40ත් වයස ඇති ගොරක ගස් 1ක්ද, අවුරුදු 2ක් වයස ඇති දෙවම් පැල 6ක්ද, කෙසෙල් පඳුරු 27ක්ද, පැපොල් ගස් 2ක්ද, සරීර ගොඳු නැගිලි 3ක්ද, තාවකාලික ගොඩනැගිලි 1ක්ද, සරීර ගොඩනැගිලි 2ක කොටස්ද, පසිප්ප කාණුවක් සහ බදුමෝන් තැනූ කාණුවක්ද තිබෙන වත්ත

අයිතිකම් කියන්නා: වැල්ලම්පිටියේ නො 16, ටේප්සර් පාරේ ඒ ජේන් ද සොයිසා සමරසේකර

ප්‍රමාණය අ 1, රු 0, ප 14 4.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : ශ්‍රීදම්බුවත්ත, පැරලල් පාරේ වරිපහම් නො. 36/9, සහ වරිපහම් නො 30ත් කොටසක්

විස්තර අවුරුදු 10-40ත් අතර වයස ඇති පොල් ගස් 33ක්ද, අවුරුදු 30ක් වයස ඇති දොඹ ගස් 1ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති කජු ගස් 2ක්ද, අවුරුදු 2ක් වයස ඇති දොඹ පැල 2ක්ද, අවුරුදු 1ක් වයස ඇති කොස් පැලයක්ද, ස්වර්ණාභරණි 2ක්ද, ස්වර්ණාභරණි 2ක කොටස් සහ බදුමෙන් තැනූ ලිදක්ද තිබෙන වත්ත

අයිතිකම් කියන්නෝ : වැල්ලම්පිටියේ නො 16, ජේෂ්වර් පාරේ ඒ පේන් ද සොයිසා සමරසේකර, කොළඹ 10ගේ නො 141, කැටවලමුල්ලේ "සරෝජිනී" නිවසෙහි සී. වි. ද සොයිසා, උතුරු කළුතර අගමහලාඩි මලිවර් ද සොයිසා සහ දේමුණේ දිසිලීන් සිල්වා

ප්‍රමාණය : අ 0, රු 2, ප 13

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : හෙන්විගෙවත්ත නොහොත් බෝගහවත්ත නොඉහාත් කවුකුරුදුගහවත්ත, පැරලල් පාරේ වරිපහම් නො 44

විස්තර : අවුරුදු 10-40ත් අතර වයස ඇති පොල් ගස් 12ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති කොස් ගස් 1ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති මුරුංගා ගස් 1ක්ද, අවුරුදු 2ක් වයස ඇති දොඹ පැල 3ක් සහ ස්වර්ණාභරණි 8ක්ද තිබෙන වත්ත

අයිතිකම් කියන්නෝ : වැල්ලම්පිටියේ නො 16, ජේෂ්වර් පාරේ ඒ පේන් ද සොයිසා සමරසේකර, කොළඹ 10ගේ නො. 141, කැටවලමුල්ලේ "සරෝජිනී" නිවසෙහි සී. වි. ද සොයිසා, උතුරු කළුතර අගමහලාඩි පේදිරික් ද සොයිසා සමරසේකර සහ දේමුණේ දිසිලීන් සිල්වා

ප්‍රමාණය : අ 0, රු. 2, ප 13.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක්වූ ජූලි 21 වන දින පෙරවරු 9 30ට කළුතර කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954ක්වූ ජූලි 21 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන්, එකී ඉඩම් ලබාගැනීම උතුරු දිගු ලීම්බට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි. මෙම දන්වීමේ පරිදි 1954 ජූලි 21 වන දිනට මත්තෙන් (පිටපත් දෙකක් සහිත වූ) ලියවිලි ලකිත් දැනුම්දි නොසිටින අයගේ අයිතිය 1954 ජූලි 21 වන දින විගතයේදී හාරගනු නොලැබේ

ආර්. ඇල්. බාලසුරිය, කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ ජූලි මස 31 වෙනි දින කළුතර කවිචේරියේදීය

අංකය ඇල් එච් 872.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර.—

මුල් ජලාන් නො ඒ 3,254 ගම—ඉන්හේන (කළුතර දිස්ත්‍රික්කය)

කැබැල්ල : 1.

ඉඩමේ නම මිල්ලගහවත්ත

විස්තර අවුරුදු 50ක්, වයස ඇති පොල් ගස් 10ක් සහ නෙල්ලි ගස් 1ක්ද, අවුරුදු 40ක් වයස ඇති මිල්ල ගස් 1ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති අඹ ගස් 1ක් සහ පුටක් ගස් 1ක් සහ අවුරුදු 10ක් වයස ඇති අඹගහක්ද තිබෙන වත්ත

අයිතිකම් කියන්නෝ : මාලවන දෙත් රොමිපි කන්නර, ඉන්හේන ගරු ඇම් බම්මානන්ද, කේ ලීවේරිස් සිංකේසු, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ හෙන්දිරික් සිංකේසු, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ කුලරත්න, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ ජූලිස් සිංකේසු, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ දෙත් එච්මන් සිල්වා, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ දෙත් තෙලේනිස් අප්පුහාම්.

ප්‍රමාණය අ 0, රු 2, ප 03

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : මිල්ලගහවත්ත

විස්තර : කරත්ත පාරකින් කොටසක්

අයිතිකම් කියන්නෝ : මාලවන දෙත් රොමිපි කන්නර, ඉන්හේන ගරු ඇම් බම්මානන්ද, කේ ලීවේරිස් සිංකේසු, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ හෙන්දිරික් සිංකේසු, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ කුලරත්න, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ ජූලිස් සිංකේසු, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ දෙත් එච්මන් සිල්වා, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ දෙත් තෙලේනිස් අප්පුහාම්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 65

කැබැල්ල : 3.

ඉඩමේ නම මිල්ලගහවත්ත

විස්තර අවුරුදු 40ක් වයස ඇති පොල් ගස් 1ක්ද, ගොරක ගස් 1ක් සහ කොස් ගස් 3ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති පොල් ගස් 1ක් ද, පුටක් ගස් 1ක් සහ අවුරුදු 5ක් වයස ඇති රුක්අත්තන ගහක්ද තිබෙන වත්ත.

අයිතිකම් කියන්නෝ : මාලවන දෙත් රොමිපි කන්නර, ඉන්හේන ගරු ඇම් බම්මානන්ද, කේ ලීවේරිස් සිංකේසු, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ හෙන්දිරික් සිංකේසු, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ කුලරත්න, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ ජූලිස් සිංකේසු, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ දෙත් එච්මන් සිල්වා, එහෙබ් හෙට්ටි ආරච්චිගේ දෙත් තෙලේනිස් අප්පුහාම්

ප්‍රමාණය අ 0, රු 1, ප. 26 4

ඉහත සඳහන් ඉඩම්වල හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක්වූ ජූලි 21 වන දින පෙරවරු 9 30ට ඉන්හේන ආණ්ඩුවේ පාසැලේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1954ක්වූ ජූලි 21 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන්, එකී ඉඩම් ලබාගැනීම උතුරු දිගු ලීම්බට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි. මෙම දන්වීමේ පරිදි වම් 1954ක්වූ ජූලි 21 වන දිනට මත්තෙන් (පිටපත් දෙකක් සහිත වූ) ලියවිලි ලකිත් දැනුම්දි නොසිටින අයගේ අයිතිය වම් 1954ක්වූ ජූලි 21 වන දින විගතයේදී හාරගනු නොලැබේ

ආර්. ඇල්. බාලසුරිය, කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ ජූලි මස 31 වෙනි දින කළුතර කවිචේරියේදීය.

අංකය ඇල් ඩී 3830/ජේ/එච්.ඇල්.ජී/1707.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදම්බර කොට්ඨාශයේ පාලිස් නත්තුව බටහිර බැද්දේගම පිහිටි මුල් ජලාන් නො ඒ 1,739 ලොට් නො. 1 දරණ අක්කර 1, රු.බ 0, පර්චස් 197ක්වූ මේරිලන්ඩ් වතුයායේ වරාගොල්ල නමැති ඉඩමේ කොටස.

අයිතිවාසිකම් කියන්නෝ : මහෝලකුලේ මාරිලන්ඩ් වතුයායෙහි මාරිලන්තු පිල්ලේ මහතාය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ජූලි 21 වන දින පෙරවරු 11ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954ක්වූ ජූලි 21 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබාගැනීම උතුරු දිගු ලීම්බට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

එසේ ලියවිලි ලකිත් නොදන්නුවොත් මා ඉදිරියට විත් දක්වන අයිතිවාසිකම් උප ඒජන්තතුමා.

රේන් රයිට්.

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 4 වැනි දින මහනුවර කවිචේරියේදීය.

ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන

දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කමිටුවේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් යෝජනා පිටපත් මහලම සංවර්ධන සංග්‍රහයේදී 1954 සැප්තැම්බර් 16 වෙනි දින පූර්වසාද 90 1935ගේ අඩක 19 දරණ ඉඩම් සමූහ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කමිටුවක් කමර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

2 ඉඩම් කමිටු උපාංගනු කමිටු සෑම අයකු විසින්ම ඉඩම් කමිටුවීරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි.

3 මේ ඉඩම් කමිටුවීරිය පිළිබඳව දැනගත යුතු යමක් ඇතහොත් එය කමර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාගකළ යුතුයි.

බඩලිම් ඇස් ද අල්විස්,
ඉඩම් කොමසාරිස්වරයා වෙනුවට

දීමට යන ඉඩමට වර්ෂ 134—මහලම දකුණ

අවසාන ගම් සිතියමේ නො 134—මහලම දකුණ

කැබැල්ල : 626

අවසර පත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම පි 3 ඇඹිලි
ප්‍රමාණය අ. 5, රු. 0, ප. 5

අවසාන ගම් සිතියමේ නො 134—මහලම දකුණ

කැබැල්ල : 623

අවසර පත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඇස්. ඇස්.
ගරිස්වන්ද

ප්‍රමාණය අ. 5, රු. 0, ප. 13.

අවසාන ගම් සිතියමේ නො 134—මහලම දකුණ

කැබැල්ල : 627 සහ 628

අවසර පත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ටෝ. ටෝ. ටී.
පෙරේරා

ප්‍රමාණය අ. 4, රු. 3, ප. 22.

අවසාන ගම් සිතියමේ නො 134—මහලම දකුණ

කැබැල්ල : 656.

අවසර පත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම එච්. ඒ ජිනාදස
ප්‍රමාණය අ. 4, රු. 3, ප. 35.

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

අංකය. කීම් 4771/ඇල් ආර්ථ/ඒ පී. ඇල්. 1765

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ සෙන්ට් රී විජේමාන්ත වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය ;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1954ක්වූ ඔක්තෝබර් මස 5 වැනි දින පූර්ව සාද 930ට කොළඹ කමිටුවීරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ සැප්තැම්බර් මස 21වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සම්භාවය වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් පිටපත් දෙකක් සමග දැනුම්දී සිටිය යුතුයි.

ඒ සෙන්ට් රී. විජේමාන්ත,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 7වෙනි දින
කොළඹ කමිටුවීරියේදීය

උපලේඛනය

මූලික ඒලානයේ නො ඒ 3,673 ගම—උල්ලපොල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම පුවත්තේ කැලේ.

විස්තර : අවුරුදු 40-50ක්වූ පොල් ඉඩම් සහ තාවකාලික ගෙයක්. අයිතිකම් කීපන්නා හී පී ජයකොඩි මුදලිතුමා සහ ජේ ඒ. නිමල්වන්ද ස්ටැන්ලි ජයකොඩි, දෙදෙනාම බලගල්ල, දිවුලපිටිය. ප්‍රමාණය අ. 10, රු. 0, ප. 29.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම පුවත්තේ කැලේ විස්තර අවුරුදු 20-40ක්වූ කොස්, අඹගස් සහ කම්තක් ඇති අවුරුදු 40-50ක්වූ පොල් ඉඩම් සහ කම්තක්

අයිතිකම් කීපන්නා : හී. පී. ජයකොඩි මුදලිතුමා සහ ජේ ඒ නිමල්වන්ද ස්ටැන්ලි ජයකොඩි, දෙදෙනාම බලගල්ල, දිවුලපිටිය.

ප්‍රමාණය අ. 1, රු. 2, ප. 14

කැබැල්ල : 3.

ඉඩමේ නම පුවත්තේ කැලේ. විස්තර. අවුරුදු 25ක්වූ පොල් ගස් 2ක් ඇති පොල් ඉඩම. අයිතිකම් කීපන්නා හී. පී. ජයකොඩි මුදලිතුමා සහ ජේ. ඒ. නිමල්වන්ද ස්ටැන්ලි ජයකොඩි, දෙදෙනාම බලගල්ල, දිවුලපිටිය.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 3

එකතුව : අ. 11, රු. 3, ප. 6.

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මගේ අංකය සඳහන් කළ යුතුයි

ඇල් හී—කී 49/50

ඇල් ඒ/ඇල් ආර්ථ/54/82/ඇල් ආර්ථ/ඒ පී. ඇල්. 5778/ජේ 54 ඇල් 146.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණත 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත් වඩුගේ සෑමුවල් ගෙන්ට් සිල්වා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය ;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1954ක්වූ සැප්තැම්බර් මස 17 වැනි දින පූ. සා. 9ට කුරුණෑගල කමිටුවීරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි ;

(අ) තමද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ඍජුකාමබර් මස 9වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවහර, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැහැර පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි. නිසම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දන්වා නොඑළු අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත. තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑළු අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි.

සාමී එච්. සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 9වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

උපලෙඛනය

මුල් ජලානේ නො ඒ 1,321 ගම—පිදුරුවැල්ල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම කඩවලකුඹුරේවත්ත නොහොත් අංගන්කුඹුරේවත්ත.

විස්තරය : අවුරුදු 25-60 දක්වා වයසැති පොල් ඉඩම

අයිතිකම් කියන්නෝ පිදුරුවැල්ලේ මඩවල පදිංචි එච්. ඇම්. අවුසදහාමී, පිදුරුවැල්ලේ උහුමියේ "පෝස්ට් මාස්ටර්" තැන වන සී. සී. ජේ මඩවල සහ පිදුරුවැල්ලේ හේනේපොල ඒකතායක මුදියන්හේලාගේ ජ්‍යෙෂ්ඨතමයන් උරුමක්කාරයන් වන ඒකතායක මුදියන්හේලාගේ පිකිපි බණ්ඩා සහ කළුආරච්චියේ පොහි මැණිකා

ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 3.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : කඩවලකුඹුරේවත්ත නොහොත් අංගන්කුඹුරේවත්ත සහ කඩවලකුඹුර

විස්තරය අවුරුදු 25-60 දක්වා වයසැති පොල් ඉඩම සහ කම්බි වැටකින් යුත් කුඹුර

අයිතිකම් කියන්නෝ පිදුරුවැල්ලේ මඩවල පදිංචි එච්. ඇම්. අවුසදහාමී, පිදුරුවැල්ලේ උහුමියේ "පෝස්ට් මාස්ටර්" තැන වන සී. සී. ජේ මඩවල සහ පිදුරුවැල්ලේ හේනේපොල ඒකතායක මුදියන්හේලාගේ ජ්‍යෙෂ්ඨතමයන් උරුමක්කාරයන් වන ඒකතායක මුදියන්හේලාගේ පිකිපි බණ්ඩා සහ කළුආරච්චියේ පොහි මැණිකා.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 24.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : කඩවලකුඹුර.

විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නෝ පිදුරුවැල්ලේ මඩවල පදිංචි එච්. ඇම්. අවුසදහාමී, පිදුරුවැල්ලේ උහුමියේ "පෝස්ට් මාස්ටර්" තැන වන සී. සී. ජේ මඩවල සහ පිදුරුවැල්ලේ හේනේපොල ඒකතායක මුදියන්හේලාගේ ජ්‍යෙෂ්ඨතමයන් උරුමක්කාරයන් වන ඒකතායක මුදියන්හේලාගේ පිකිපි බණ්ඩා සහ කළුආරච්චියේ පොහි මැණිකා.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 10

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : කඩවලකුඹුරේවත්ත නොහොත් අංගන්කුඹුරේවත්ත සහ කඩවලකුඹුර

විස්තරය අවුරුදු 25-60 දක්වා වයසැති පොල් ඉඩම, කම්බි වැට කින් යුත් කුඹුර.

අයිතිකම් කියන්නෝ පිදුරුවැල්ලේ මඩවල පදිංචි එච්. ඇම්. අවුසදහාමී, පිදුරුවැල්ලේ උහුමියේ "පෝස්ට් මාස්ටර්" තැන වන සී. සී. ජේ මඩවල සහ පිදුරුවැල්ලේ හේනේපොල ඒකතායක මුදියන්හේලාගේ ජ්‍යෙෂ්ඨතමයන් උරුමක්කාරයන් වන ඒකතායක මුදියන්හේලාගේ පිකිපි බණ්ඩා සහ කළුආරච්චියේ පොහි මැණිකා.

ප්‍රමාණය අ 1, රු. 2, ප. 9.

එකතුව : අ. 1, රු. 0, ප. 6.

මේ සම්බන්ධයෙන් එවන සැම ලිපියකම මාගේ අංකය සඳහන් කළ යුතුයි

ඇල්. සී.—බී 49/50.

අංකය ඇල් ඒ/ඇල් ආර්ථම/54/87/ඇල් ආර්ථම/ ඒපී ඇල් 5485 සී/ජේ 54 ඇල් 153

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණත 7වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත් වලින් සැමුටල් හෙත්පි සිල්වා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි,
- (3) එසේ ගත් ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සැම කෙනෙක්ම—

(අ) 1954ක්වූ ඍජුකාමබර් මස 24 වෙනි දින පූර්වහර 9ට කුරුණෑගල කවිචේරියට ගැමිණි මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනුද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ඍජුකාමබර් මස 16 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවහර, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැහැර පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි. නිසම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දන්වා නො එළු අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත. තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑළු අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි.

සාමී එච් සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 9වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය

උපලෙඛනය

මුල් ජලානේ නො ඒ 1,315. ගම—උහුමිය

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : වැවකුඹුර.

විස්තර කුඹුර

අයිතිවාසිකම් කියන්නෝ කොළඹ බාත්ස් ජලේස්හි බාත්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී. නවේසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී. ඇස් කුමාරසාමි සහ සී. ඇස්. සතනාදන්.

ප්‍රමාණය : අ 1, රු. 0, ප 10

එකතුව : අ. 1, රු. 0, ප. 10

ඇල් ඒ—බී 49/50

අංකය ඇල් ඒ/ඇල් ආර්ථම/54/83/ඇල් ආර්ථම/ඒපී ඇල් 5485/ ජේ 54 ඇල් 150

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණත 7වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත් වලින් සැමුටල් හෙත්පි සිල්වා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි :—

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,

- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1954ක්වූ ජූලි මස 17 වැනි දින පූ හා 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලිය විල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ජූලි මස 9වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි. නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත. තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි.

සාම එච් සිල්වා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

වම් 1954ක්වූ අගෝස්තු මස 9වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

උපලෙඛනය

මුල් ජලාන්තයේ නො ඒ 1,319. ගම—වෙලගෙදර

කැබැල්ල : 1.

ඉඩමේ නම අම්බලම්වත්ත

විස්තර : අවුරුදු 40-50ක වයසැති පොල් වත්ත

අයිතිවාසිකම් කියන්නෝ කොළඹ බාන්ස් ජලේෆ්ති බාන්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නඩෙසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී ඇස් කුමාරසාමි, සහ සී සතනාදන්.

ප්‍රමාණය : අ 0, රු 2, ප. 34

කැබැල්ල : 2.

ඉඩමේ නම අම්බලම්වත්ත

විස්තර අවුරුදු 40-50ක පොල්ගස් 3කින් යුත් පොල්වත්ත, අවුරුදු 40-50ක කොස්ගස් 3යි, අවුරුදු 3-8ක කිතුල්ගස් 5යි

අයිතිවාසිකම් කියන්නෝ. කොළඹ බාන්ස් ජලේෆ්ති බාන්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නඩෙසන්, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී ඇස් කුමාරසාමි, සහ සී සතනාදන්

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 18

එකතුව : අ 0, රු. 3, ප. 12

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මාගේ අංකය සඳහන් කළ යුතුයි

ඇල් ඩී—ඩී 49/50

අංකය ඇල් ඒ/ඇල් ආර් 54/36/
ඇල් ආර් 54/35/ඩී/පේ 54 ඇල් 154

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණත
7වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත් වඩුගේ සැමුවල් හෙන්රි සිල්වා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.—

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;

- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1954ක්වූ ජූලි මස 17වෙනි දින පූ 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලිය විල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ජූලි මස 9වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි. නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත. තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි.

සාම එච් සිල්වා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුන.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 9 වැනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

උපලෙඛනය

මුල් ජලාන්තයේ නො ඒ 1,316 ගම—බුලුපිටිය

කැබැල්ල : 1.

ඉඩමේ නම. ගලහිටියාවේ කුඹුර සහ එහි පිල්ලාව

විස්තර. අවුරුදු 35-50ක වයසැති පොල්වත්ත සහ කුඹුර

අයිතිවාසිකම් කියන්නෝ කොළඹ බාන්ස් ජලේෆ්ති බාන්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප් තැන්පත් සී. ඇස්. කුමාරසාමි සහ සී සතනාදන්

ප්‍රමාණය : අ 2, රු 0, ප. 27

එකතුව : අ. 2, රු. 0, ප. 27.

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මාගේ අංකය සඳහන් කර එවිය යුතුයි

ඇල් ඩී—49/50

ඇල් ඒ/ඇල් ආර් 54/79 ඇල් ආර් 54/පී ඇල් 3290/
පේ 54 ඇල් 119

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණත
7වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත් වඩුගේ සැමුවල් හෙන්රි සිල්වා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.—

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1954ක්වූ ජූලි මස 17 වැනි දින පූ හා. 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලිය විල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ජූලි මස 9වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

විභාගය පවත්වන අවසානවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි. නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිලි ලකීන් දැන්වා නොඑළු අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවසානවේදී පෙනී සිටීමට උවමනා නැත. තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිලි ලකීන් දැන්වා නොඑළු අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි.

සාමි එච් සිල්වා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තයා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 9වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

උපලෙඛනය

නො. 439 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 2වෙනි අතිරේකය ගම—ඉඩන්ගපොල

කැබැල්ල : 67.

ඉඩමේ නම. දෙමටගහමුලකුඹුර

විස්තර කුඹුර

අයිතිකම් කියත්තා නාරම්මල පේ. පී. ඩී. කීරා විමලාවතී හාමිනේ.

ප්‍රමාණය. අ 0, රු. 1, ප 15.

කැබැල්ල : 68.

ඉඩමේ නම දෙමටගහමුලකුඹුර නොහොත් දෙමටගහමුලකුඹුරේ පිල්ලාව.

විස්තර : හේන සහ කුඹුර

අයිතිකම් කියත්තා : නාරම්මල පේ. පී. ඩී. කීරා විමලාවතී හාමිනේ.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 33

කැබැල්ල : 69.

ඉඩමේ නම. දෙමටගහමුලකුඹුර

විස්තර කුඹුර

අයිතිකම් කියත්තා නාරම්මල පේ. පී. ඩී. කීරා විමලාවතී හාමිනේ

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 21

කැබැල්ල : 70.

ඉඩමේ නම දෙමටගහමුලකුඹුරේ පිල්ලාව.

විස්තර හේන, තාවකාලික පොල්අතු සෙවිලි කළ මඩින් සාදන ලද පැලක් වේ.

අයිතිකම් කියත්තා නාරම්මල පේ. පී. ඩී. කීරා විමලාවතී හාමිනේ.

ප්‍රමාණය : අ 0, රු 2, ප. 7.

එකතුව : අ. 1, රු. 0, ප. 36.

මේ සම්බන්ධයෙන් එවන සාම ලිපියකම මගේ අංකය සඳහන් කළ යුතුයි

ඇල්. ඩී—ඩී 49/50.

අංකය ඇල් ඒ/ඇල් ආර් 54/84/ඇල් ආර් 54/ ඒ පි ඇල් 5485 ඒ/පේ 54 ඇල් 151.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ශැනීමේ පණත 7වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තුන්පත් සම්පත්වලින් සැමුවල් ගොන්පි සිල්වා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ශැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ශැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ශැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ශැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ශැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි;
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ශැන අයිතිවාසිකම් ඇති සාම කෙනෙක්—

(අ) 1954ක්වූ සැප්තැම්බර් මස 17 වෙනි දින පූර්වහාන 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිලි ලකීන් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එමඟ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ සැප්තැම්බර් මස 9වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිලි ලකීන් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවසානවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිලි ලකීන් දැන්වා නො එළු අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවසානවේදී පෙනී සිටීමට උවමනා නැත. තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිලි ලකීන් දැන්වා නොඑළු අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි.

සාමි එච්. සිල්වා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තයා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 9වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

උපලෙඛනය

මුල් ජලාගේ නො. ඒ 1,314. ගම—බුලපිටිය

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : බෝගහමුලවත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුලවත්ත

විස්තර අවුරුදු 25-50ක පොල්වත්ත, හේන සහ ගල.

අයිතිකම් කියන්නෝ : කොළඹ බාන්ස් ජලේස් හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ ඩී. නවේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන ඩී. ඇස්. කුමාරසාමි සහ ඩී. සහනාදන්

ප්‍රමාණය අ. 2, රු. 0, ප. 20.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම බෝගහමුලවත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුලවත්ත

විස්තර : අවුරුදු 25-45ක පොල්වත්ත.

අයිතිකම් කියන්නෝ : කොළඹ බාන්ස් ජලේස් හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ ඩී. නවේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන ඩී. ඇස්. කුමාරසාමි සහ ඩී. සහනාදන්.

ප්‍රමාණය : අ. 1, රු. 1, ප. 5.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම බෝගහමුලවත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුලවත්ත

විස්තර : අවුරුදු 25-50ක පොල්වත්ත, හේන සහ ගල.

අයිතිකම් කියන්නෝ : කොළඹ බාන්ස් ජලේස් හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ ඩී. නවේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන ඩී. ඇස්. කුමාරසාමි සහ ඩී. සහනාදන්

ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 0.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම බෝගහමුලවත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුලවත්ත.

විස්තර අවුරුදු 20ක පොල්ගස් 1ක් ඇති පොල්වත්ත.

අයිතිකම් කියන්නෝ : කොළඹ බාන්ස් ජලේස් හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ ඩී. නවේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන ඩී. ඇස්. කුමාරසාමි සහ ඩී. සහනාදන්

ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 5.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම : බෝගහමුලවත්ත නොහොත් හිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුලවත්ත.

විස්තර : අවුරුදු 25-50ක පොල්වත්ත, හේන සහ ගල.

අයිතිකම් කියන්නෝ : කොළඹ බාන්ස් ජලේස් හි බාන්ස් හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ ඩී. නවේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන ඩී. ඇස්. කුමාරසාමි සහ ඩී. සහනාදන්

ප්‍රමාණය : අ. 3, රු. 2, ප. 16.

කැබැල්ල 6. ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් ගිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත

විස්තර අවුරුදු 25-45ක පොල්වත්ත, හේන සහ ගල අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස්හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නබේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සතනාදන්

ප්‍රමාණය අ 0, රු 3, ප 19

කැබැල්ල 7

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් ගිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත

විස්තර අවුරුදු 5-30ක පොල්වත්ත අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස්හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නබේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සතනාදන්

ප්‍රමාණය අ 0, රු 1, ප 33

කැබැල්ල 8

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් ගිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත

විස්තර අවුරුදු 25-40ක පොල්වත්ත අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස්හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නබේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සතනාදන්

ප්‍රමාණය අ 0, රු 1, ප 33

කැබැල්ල 9.

ඉඩමේ නම බෝගහමුල්වත්ත නොහොත් ගිරිනාවත්ත නොහොත් කෙටකෙලගහමුල්වත්ත

විස්තර අවුරුදු 25-40ක පොල්වත්ත අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස්හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නබේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සතනාදන්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 26

කැබැල්ල : 10

ඉඩමේ නම කදකුඹුර විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස්හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නබේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සතනාදන්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 9

කැබැල්ල : 11.

ඉඩමේ නම කදකුඹුර විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස්හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නබේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සතනාදන්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 16

කැබැල්ල : 12.

ඉඩමේ නම කදකුඹුර විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස්හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නබේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සතනාදන්

ප්‍රමාණය අ 0, රු 2, ප 7

කැබැල්ල : 13

ඉඩමේ නම කදකුඹුර විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස්හෝල් පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නබේසන්, කොළඹ මාර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරු වන සී ඇස් කුමාරසාමි සහ සී සතනාදන්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 14

එකතුව අ 10, රු 1, ප 1

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මාගේ අංකය සඳහන් කළ යුතුයි ඇල්. හි—බී 49/50

අංකය ඇල් ඒ/ඇල් ආර් 54/81 ඇල් ආර් 50/ ඒ පි ඇල් 4502 ඒ/පේ 54 ඇල් 131

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ශැතීමේ පණත 7වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත් වඩුගේ සෑමුවල් හෙක්ටර් සිල්වා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම්

ආණ්ඩුව ශැතීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ශැත මෙයින් කල්දෙමි —

(1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ශැතීමට අදහස් කරනු ලැබේ,

(2) එසේ ශැතීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ශැතීමට සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,

(3) එසේ හෝ යන ඉඩම් ශැත අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1954ක්වූ ඔප්පු කැප්තූම්බර් මස 17වෙනි දින පූර්ව සාග 9ට කුරුණෑගල කම්පේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක්, එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) නවද එසේ පෙනී සිටින නැතහොත් මා විසින් 1954ක්වූ ඔප්පු කැප්තූම්බර් මස 9වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ල කින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවසානවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ල කින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවසානවේදී පෙනී සිටීමට උවමනා නැත තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි

සෑම එච් සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

වම් 1954ක්වූ අගෝස්තු මස 9 වැනි දින කුරුණෑගල කම්පේරියේදීය

උපලෙඛනය

නො 2,526 දරණ අවසාන ගම් මැනීමේ ශැලැස්මේ 1වෙනි අතිරේකය ගම—නිඹිරිවැව

කැබැල්ල 40.

ඉඩමේ නම වැවමනෝවත්ත විස්තරය අවුරුදු 29-45ක වයඹැති පොල්වත්ත අයිතිකම් කියන්නා වාරියපොල ඇල් බී නාවිත්ත ප්‍රමාණය අ 0, රු 1 ප 18

කැබැල්ල 41

ඉඩමේ නම වැවමනෝවත්ත විස්තරය අවුරුදු 29ක පොල් ගස් 1ක්ද, අවුරුදු 3ක පොල්ගස් 5ක්ද ඇති පොල්වත්ත අයිතිකම් කියන්නා වාරියපොල ඇල් බී නාවිත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

කැබැල්ල : 42.

ඉඩමේ නම වැවමනෝවත්ත විස්තරය අවුරුදු 29ක පොල්ගස් 3ක්ද, අවුරුදු 1ක පොල්ගස් 3ක්ද ඇති පොල්වත්ත අයිතිකම් කියන්නා වාරියපොල ඇල් බී නාවිත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 3

කැබැල්ල : 43.

ඉඩමේ නම වැවමනෝවත්ත විස්තරය අවුරුදු 29ක පොල්ගස් 4ක්ද, අවුරුදු 3ක පොල්ගස් 2ක්ද ඇති පොල්වත්ත අයිතිකම් කියන්නා වාරියපොල ඇල් බී නාවිත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 4

කැබැල්ල : 44.

ඉඩමේ නම වැවමනෝවත්ත විස්තරය අවුරුදු 29ක පොල්වත්ත අයිතිකම් කියන්නා වාරියපොල ඇල් බී නාවිත්ත ප්‍රමාණය අ 0, රු 2, ප 4

එකතුව අ 0, රු 3, ප 34

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මාගේ අංකය සඳහන් කළ යුතුයි ඇල්. හි—බී 49/50

අංකය ඇල් ඒ/ඇල් ආර් 54/81/ඇල් ආර් 50/ ඒ පි ඇල්. 5089 ඒ පේ 54 ඇල් 174

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ශැතීමේ පණත 7වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත් වඩුගේ සෑමුවල් හෙක්ටර් සිල්වා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම්

ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1954ක්වූ ජූලි 17වෙනි දින පූර්ව හා 9ට කුරුණෑගල කවච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ජූලි 17වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි නිසම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දැන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දැන්වා නොඑවූ අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දැන්වීමි

සෑම එව් සිල්වා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

මේ 1954ක්වූ අගෝස්තු මස 9 වැනි දින කුරුණෑගල කවච්චියේදීය

උපලෙඛනය

නො 1,012 දරණ අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 4වෙනි අතිරේකය. ගම—කුරුමිපොල

කැබැල්ල : 36

ඉඩමේ නම මහින්තගේවෙලේවත්ත විස්තර පොල්වත්ත (පරණ)

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 105හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝත, කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 165හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතාපේ හිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපේ හි දුරයලාගේ බිම්දස සහ දේවතාපේ හිදුරයලාගේ සිලවතී ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 27

කැබැල්ල : 37.

ඉඩමේ නම මහින්තගේවෙලේවත්ත විස්තර පොල්වත්ත (පරණ), තාවකාලික මහින් සාදන ලද පොල් අතු සෙවිලි කරනලද පැලක් සහ ගලක්

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 105හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝත, කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 165හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතාපේ හිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපේ හි දුරයලාගේ බිම්දස සහ දේවතාපේ හිදුරයලාගේ සිලවතී ප්‍රමාණය අ. 4, රු. 0, ප 3

කැබැල්ල : 38.

ඉඩමේ නම මහින්තගේවෙලේවත්ත විස්තර පොල්වත්ත (පරණ), පොල්, කොස්, පුවක්, තෝක්ක සහ හල්මිල්ල ගස්

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 105හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝත, කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 165හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතාපේ හිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපේ හි දුරයලාගේ බිම්දස සහ දේවතාපේ හිදුරයලාගේ සිලවතී ප්‍රමාණය අ. 0, රු. 2, ප. 6.

කැබැල්ල : 39.

ඉඩමේ නම මහින්තගේවෙලේවත්ත විස්තර අවුරුදු 30කට වැඩිය වයසැති පොල් ගසක්ද, අවුරුදු 20ක පුවක් ගස් 6ක්ද වේ.

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 105හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝත, කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 165හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතාපේ හිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපේ හි දුරයලාගේ බිම්දස සහ දේවතාපේ හිදුරයලාගේ සිලවතී ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 5

කැබැල්ල : 40.

ඉඩමේ නම මහින්තගේවෙලේවත්ත විස්තර පොල්වත්ත (පරණ)

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 105හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝත, කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 165හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතාපේ හිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපේ හි දුරයලාගේ බිම්දස සහ දේවතාපේ හිදුරයලාගේ සිලවතී ප්‍රමාණය අ. 0, රු. 1, ප 2.

කැබැල්ල : 41

ඉඩමේ නම මහින්තගේවෙලේවත්ත විස්තර පොල්වත්ත (පරණ)

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 105හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝත, කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 165හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතාපේ හිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපේ හි දුරයලාගේ බිම්දස සහ දේවතාපේ හිදුරයලාගේ සිලවතී ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 12

කැබැල්ල : 42.

ඉඩමේ නම මහින්තගේවෙලේවත්ත විස්තර පොල්වත්ත (පරණ)

අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 105හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝත, කුරුණෑගල ගැව්වුවාන පාරේ නො 165හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බඩගේ පුංචිදුරයා, කොහිලගෙදර ඉහළ තලම් පිටියේ ඥාණවතීට සහ කොහිලගෙදර ඉහළ තලම්පිටියේ දේවතාපේ හිදුරයලාගේ ඥාණවතී බාරේ දේවතාපේ හි දුරයලාගේ බිම්දස සහ දේවතාපේ හිදුරයලාගේ සිලවතී ප්‍රමාණය අ. 0, රු. 1, ප 29

එකතුව : අ. 5, රු. 2, ප. 4.

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකට මගේ අංකය සඳහන් කළ යුතුයි අර්. හි—බී 49/50.

අංකය අර්. ඒ/අර්.ආ28/54/85/අර්.ආ28/ ඒපිඅර්. 5485 බී/පේ 54 අර්. 152

1950හේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණත 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත් වලින් සැමුවල් ගොන්පි සිල්වා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1954ක්වූ ජූලි 17 වැනි දින පූ හා 9ට කුරුණෑගල කවච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ජූලි 17වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වා ඇති බවට අධිකාරියකුට සාධකයක් ලෙසින් සලකා ගත හැකි වන බවට තීරණය කර ඇත.

බැංකු චේතනා සංස්ථාපිත බැංකුවේ ප්‍රධාන කාර්යාලයේ සිටින අයට පමණක් සීමා කළ බවට තීරණය කර ඇත.

වසර 1954 ක් වූ අගෝස්තු මස 9 වෙනි දින කුරුමාලයේ සිටින අයට පමණක් සීමා කළ බවට තීරණය කර ඇත.

උපලෙඛනය

මුල් ප්ලාන් නො ඒ 1,313 ගම-ගොරකමඩිත්ත

කැබැල්ල 1. ඉඩමේ නම ගොරකමඩිත්ත සහ ගොරකමඩිත්තේ කුඹුර විස්තර අවුරුදු 20-30ක පොල්වත්ත, කුඹුර, ගලක් සහ අවුරුදු 30ක පොල් ගසක් ඇති හේන අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නඩෙසන්ටද, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී සතනාදන් සහ සී ඇස් කුමාරසාමි ප්‍රමාණය අ 3, රු 3, ප 33

කැබැල්ල 2. ඉඩමේ නම ගොරකමඩිත්ත සහ ගොරකමඩිත්තේ කුඹුර විස්තර අවුරුදු 20-30ක පොල්වත්ත සහ කුඹුර

අයිතිකම් කියන්නේ. කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නඩෙසන්ටද, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී සතනාදන් සහ සී ඇස් කුමාරසාමි ප්‍රමාණය අ 0, රු 1, ප 13

කැබැල්ල 3. ඉඩමේ නම ගොරකමඩිත්ත සහ ගොරකමඩිත්තේ කුඹුර විස්තර අවුරුදු 20-30ක පොල්වත්ත සහ කුඹුර අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නඩෙසන්ටද, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී සතනාදන් සහ සී ඇස් කුමාරසාමි ප්‍රමාණය අ 0, රු 3, ප 37

කැබැල්ල 4. ඉඩමේ නම ගොරකමඩිත්ත සහ ගොරකමඩිත්තේ කුඹුර විස්තර අවුරුදු 20-30ක පොල්වත්ත, කුඹුර සහ ගල අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නඩෙසන්ටද, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී සතනාදන් සහ සී ඇස් කුමාරසාමි ප්‍රමාණය අ 0, රු 3, ප 29

කැබැල්ල 5. ඉඩමේ නම ගොරකමඩිත්තේ කුඹුර විස්තර කුඹුර අයිතිකම් කියන්නේ කොළඹ බාත්ස් ප්ලේස්හි බාත්ස් හෝල්හි පදිංචි අම්මා නොහොත් සෙල්ලම්මා සහ සී නඩෙසන්ටද, කොළඹ මර්කන්ටයිල් බැංකුවේ සරප්වරුවන සී සතනාදන් සහ සී ඇස් කුමාරසාමි ප්‍රමාණය අ 0, රු 0, ප 20 එකතුව. අ. 6. රු 1, ප. 5.

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

බලපත්‍ර ලැබීමට සුදුසු සේ තෝරා ගැනීම සඳහා ඉඩම් කවිවේරියක් පැවැත්වීම පිළිබඳ නිවේදනයයි

8 වැනි පුර විස්තර (බදු කොන්දේසි යනාදිය ගැන) ත්‍රිකුණාමලේ උප දිසාපතිතුමාගෙන් දනගත ගැක

මධ්‍යම පංක්තියේ ලාංකිකයින් සඳහා

ඇන්ටන් ආර් මැක්ගොඩ්සර්, උප දිසාපතිතුමා

පහත උපලෙඛනයෙහි විස්තර දක්වා ඇති රජයේ ඉඩම් සඳහා ඉල්ලුම්පත් කැඳවනු ලැබේ

වසර 1954 ක් වූ ජූලි මස 26 වැනි දින ත්‍රිකුණාමලයේ කවිවේරියේදී

2 සෑම ඉල්ලුම්පත්‍රයක්ම පහත පෙනෙන පෙර්මයේ පරිදි පුරවා 1954 අගෝස්තු මස 28 වන දින හෝ ඊට පෙර ත්‍රිකුණාමලේ උප දිසාපතිතුමා වෙත ලැබෙන්නට සැලැස්විය යුතුයි

උපලෙඛනය

දෙනු ලබන ඉඩම් පිළිබඳ විස්තර

3 ඉඩම් ලැබීමට සුදුසු ඉල්ලුම්කරුවන් තෝරාගැනීම සඳහා 1954 සැප්තැම්බර් 6 වන දින ඉඩම් කවිවේරියක් ත්‍රිකුණාමලේ කවිවේරියේදී පවත්වනු ලැබේ. සෑම ඉල්ලුම්කරුවෙක්ම ඉඩම් කවිවේරියට නමා විසින්ම පැමිණිය යුතුයි එසේ නැතහොත් ඔහුගෙන් ලියවිල්ලකින් බලය ලත් කෙනෙක් ඔහු වෙනුවෙන් ඉදිරිපත් කළ යුතුයි. ඉල්ලුම්කරු හෝ ඔහුගෙන් බලයලත් අයෙක් හෝ ඉඩම් කවිවේරියට නොපැමිණියහොත් එයින් ඔහුගේ ඉල්ලුම්පත්‍රය කෙරෙහි වැඩිදුර උනන්දුවක් නැතිබව උප දිසාපතිතුමා විසින් ඒත්තුගන්නවා ඇත.

දිස්ත්‍රික්කය ත්‍රිකුණාමලේ ගම්මුලාදැන කොයාගය සමීපුර්. ආදියම් පාලක නිලධාරී කොයාගය කොබ්බියාර් පත්තුව ප්‍රමාණය අක්කර 534 සිදුසු වැවිලි පොල්

ඉල්ලුම්පත්‍රය

දින ගැසට් පත්‍රයේ සඳහන් පරිදි යන ගමේ පිහිටි රජයේ ඉඩම්වලින් කැබලි ලක් සඳහා ඉල්ලුම්පත්‍රයයි

4 තෝරාගනු ලැබූ සෑම ඉල්ලුම්කරුවෙකු විසින්ම තෝරාගත් බව දැන්වූ වහාම අක්කරයකට රුපියල් 3 බැගින් තමාට දීමට සූදානම් කරන ලද ඉඩම් කොටසට මුදල් තැන්පත් කළ යුතුයි. ඉල්ලුම්කරුගේ අතපසුවීමක් හෝ යම්කිසි ප්‍රමාදයක් නිසා ඉඩම් ගැනීමට රජයට නුවුවහොත් එයට සිදුවුවහොත් තැන්පත් කළ මුදල ආපසු නොලැබෙන බව සැලකිය යුතුයි.

- 1 ඉල්ලුම්කරුගේ නම සහ ලිපිනය
2 සරි පදිංචි සභානාමය
3 රසාව
4 ලාංකිකයෙක් ද යන වග
5 විවාහකද නැද්ද යන බව හා යැපෙන්නන්ගේ ගණන
6 ඉල්ලුම්පත්‍රය සමාගමකින් නම් එහි අධිකාරවරුන්ගේ නම් සහ ජාතිය, සම්පූර්ණ කොටස් ගණන සහ ලාංකිකයින් සතු කොටස් ගණනද සඳහන් කරන්න
7 ආදියම් බදු දෙපාර්තමේන්තුව විසින් පසුගිය වර තක්සේරු කරන ලද දත්වීමේ පරිදි වාර්ෂික ආදියම්
8 තැන්පත් කර ඇති මුදල් ප්‍රමාණය
9 නමාපත්‍ර ඉඩම් පිළිබඳ විස්තර හා ඒවායින් ප්‍රයෝජන ගන්නා ආකාරය

එම මුදල ආපසු දිය යුතුද නැද්ද යන වග අවසාන වශයෙන් තීරණය කරනු ලබන්නේ ඉඩම් කොමසාරිස්තුමා විසිනි

ගොඩ ඉඩම් අ රු ප කුඹුරු ඉඩම් අ රු ප

5 පහත සඳහන් ආදියම් තත්වයට අයත් අයගෙන් ලැබෙන ඉල්ලුම්පත් ගැන සලකා බලනු ලැබේ "ඒ" පංක්තිය වාර්ෂික ආදියම් රුපියල් 12,000ක් වූ අවිවාහකයින්ට හෝ වාර්ෂික ආදියම් රුපියල් 24,000ක් වූ විවාහකයින්ට අක්කර 20කට නොවැඩි බිම් කොටස බැගින් ලැබේ

10 ඇල් හී මි ක්‍රමයට හෝ බදු ක්‍රමයට රජයෙන් ලබාගත් ඉඩම් පිළිබඳ විස්තර හා ඒවායින් ප්‍රයෝජන ගන්නා ආකාරය

6 තෝරාගත් කාලය "ඒ" පංක්තියේ ඉල්ලුම්කරුවන්ට ඉඩම් සංවිධාන ආඥාපනත යටතේ ඉඩම් අයිතිවාසිකම් පවරාදෙනු ලැබේ. ඉඩම් සංවිධාන ආඥාපනත යටතේ ගෙවිය යුතු වාර්ෂික මුදල ඉඩම් දියුණු කිරීමට පෙර එහි වටිනාකමෙන් සියයට හතරක් වේ එහි මුදල අවුරුදු 30කට වරක් සංශෝධනය කරනු ලැබේ බදු ක්‍රමය යටතේ එයාකාර බද්දක් අයකරනු ලැබේ නමුත් එය අවුරුදු 30ට වරක් සංශෝධනය කරනු ලැබේ

ගොඩ ඉඩම් අ රු ප කුඹුරු ඉඩම් අ රු ප

7 ඉඩමේ වගාවට සුදුසු වැවිලි පහත සඳහන් ලෙඛනයේ දක්වේ තෝරාගත් සුදුසු සේ, විසින් අනුමත කරගත් වැඩ පිළිවෙලකට අනුව සරි වශයෙන් ඉඩම් සලකා කිරීමට වගබලාගත යුතුයි

11 ඉල්ලුම් කරන ඉඩම් පිළිබඳ විස්තර (ප්‍රමාණය, කොටස් අංකය, ප්ලාන්ගේ අංකය සහ ගම් යනාදිය)

12 වැවීමට අදහස් කරන වගා වර්ග මොනවාද?

13 අවුරුදු පහා යෙදවීමට බලාපොරොත්තු මුදල් ප්‍රමාණය

ඉල්ලුම්කරුගේ අත්සන

காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம ஜூலை 24 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LR 1414 காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/670/53

காணியின் விபரம்

(1) அனுராதபுர டிஸ்திரிக், குறுலுபலாததை, டியுலவெல கிராமத்தி லுள்ளதும், 1 ஏ, 3 ரூ, 27 பெ விசால்முடையதும், குடிக்காக இடம் என்று கூறப்படுவதும், பின்வரும் எல்லைகளையுடையதுமான காணி—

வடக்கு இல 1474 ஐ உடைய துண்டு,
கிழக்கு பி பி இல 4197,
தெற்கு முடிக்குரிய நிலம்,
மேற்கு புரான வெல

(2) அனுராதபுர டிஸ்திரிக், குறுலுபலாததை, டியுல வெல கிராமத்தி லுள்ளதும், 1 ஏ, 3 ரூ, 27 பெ விசால்முடையதும், கல்பொற்றிகென இடம் என்று கூறப்படுவதும், பின்வரும் எல்லைகளையுடையதுமான காணி—

வடக்கு ரி பி இல 280110 காணி,
கிழக்கு முடிக்குரிய நிலம்,
தெற்கு முடிக்குரிய நிலம்
மேற்கு ரி பி இல 287856 காணி

(3) அனுராதபுர டிஸ்திரிக், குறுலுபலாததை, டியுல வெல கிராமத்தி லுள்ளதும், 10 ஏ, 0 ரூ, 0 பெ விசால்முடையதும், கலுறேகேன கேல என்று கூறப்படுவதும், பின்வரும் எல்லைகளையுடையதுமான காணி—

வடக்கும் கிழக்கும் முடிக்குரிய நிலம்,
மேற்கு புரான வெல,
தெற்கு ரி பி இல 287856 காணி

(4) அனுராதபுர டிஸ்திரிக், குறுலுபலாததை, டியுலவெல கிராமத்தி லுள்ளதும், 2 ஏ, 1 ரூ, 11 பெ விசால்முடையதும், நைலகாக இடம் என்று கூறப்படுவதும், பின்வரும் எல்லைகளையுடையதுமான காணி—

வடக்கும் கிழக்கும் முடிக்குரிய நிலம்,
தெற்கு ரி பி இல 297357 காணி,
மேற்கு எல பண்டாவும் ஏனையவாகளும் பி அபுகாமியும் ஏனைய வாகளும் உரிமைக்கேட்கும் காணி

(5) அனுராதபுர டிஸ்திரிக், குறுலுபலாததை, டியுலவெல கிராமத்தி லுள்ளதும், 5 ஏ, 1 ரூ, 18 பெ விசால்முடையதும், கெலம்பாக்க இடம் என்று கூறப்படுவதும், பின்வரும் எல்லைகளையுடையதுமான காணி

வடக்கு முடிக்குரிய நிலம்,
கிழக்கு ரி பி இல 315551, 297357 உடைய காணிகள்,
தெற்கு புரான வெல,
மேற்கு பி பி 4571 ஐ உடைய காணி

(6) அனுராதபுர டிஸ்திரிக், குறுலுபலாததை, டியுலவெலகிராமத்தி லுள்ளதும், 24 ஏ, 1 ரூ, 18 பெ விசால்முடையதும், புரான வெல என்று சொல்லப்படுவதும் பின்வரும் எல்லைகளையுடையதுமான குத்தகை உரிமையுடைய காணி—

வடக்கு எல பண்டாவும், மற்றையவாகளும் உரிமைக்கேட்கும் காணி,
கிழக்கு டபிளயு கப்பருளையும் மற்றையவாகளும், ஏ கிரிமெனிகாக வும் கே கலுஏதானவும் உரிமை கேட்கும் காணிகள்,
மேற்கு ரி பி இல 281043 காணியும், மற்றும் பிரத்தியேக காணிகளும்,
தெற்கு குடபட்டியாக்குச்செல்லும் மராமத்து இலாகா ரேட்டே

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம ஜூலை 23 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறள மேற்கு, அதிககாரி பத்தவ, பற்றிலை எனனும் கிராமத்திலிருக்கும் பற்றிலை எலறேற அல்லது டெலகஹவத்த எனனும் காணியிலிருந்து சுமார் 2 ஏக்கா விசால்முள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு—

வடக்கு அதே காணியின் ஒரு பகுதி,
கிழக்கு உயிர் வேலி,
தெற்கு மருறுறிறை-கொளறேன, கிராமச் சங்க ரேட்டே,
மேற்கு அதே காணியின் ஒரு பகுதி

இலக்கம் LA/7622

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம ஜூலை 24 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA 7622
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/ப/2339

காணியின் விபரம்

குருஞ்சுடி டிஸ்திரிக், தம்பதேனி கற்பத்து, உடுகஹ கோரலை வடக்கு, பெடிக்குமல கிராமத்தில் A 1,277 ம பிரதம் படத்தில் 1 ம துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ள எம்பிலலகொலகெலெறென அல்லது போகஹ முலஹென எனனும் 0 ஏக்கா 3 ரூட 38 2 பாசல விசால்முள்ள காணி.

2 குருஞ்சுடி டிஸ்திரிக், தம்பதேனி கற்பத்து, உடுகஹகோரலை வடக்கு, கொற்றபிரிய கிராமத்தில் A 1,277 ம பிரதம் படத்தில் 2 ம துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ள கஹரகஹமுலவத்த எனனும் 0 ஏக்கா 0 ரூட 23 2 பாசல விசால்முள்ள காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம ஜூலை 19 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறள கிழக்கு, பனவல கிராமத்தி லிருக்கும் மமமல கொடல் எனனும் காணியிலிருந்து சுமார் ஒரு ஏக்கா விசால்முள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு—

வடக்கு ஹென்னலியத்தவும் பனவல ஹெனவும்,
கிழக்கு கிராமச் சங்க ரேட்டே,
தெற்கு மமமல கொடல் எனனும் காணி,
மேற்கு பனவலஹென

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஆர் ஜூலை 25 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LW 3322
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54 L 55 VE

காணியின் விபரம்

புறநீர் டிஸ்திரிக், உடுகநிலைப் பகுதியில், குமாரசபடியா வசமையில் உள்ள பல்லக்கலை கிராமத்தைச் சேர்ந்த வெலிமடைத் தோட்டத்தில் இருக்கும் போம்புக கலை எனும் காணியில் ஒரு பகுதி விஸ்தீரணம் ஏறக்குறைய 20 ஏக்கர் (துணை 37—புது கிராமப் பட்ட இலக்கம் எண் 442) எல்லைகள் —

வடக்கு வரம்பு வெலிமடைத் தோட்டத்தால் உரிமைபாராட்டப்படும் காணி,

தெற்கு வீதி,

கிழக்கால் காணி எல்லை கல்லு.—

டவுன்சயிட தேயிலைத் தோட்டத்தால் உரிமைபாராட்டப்படும் காணி.

மேற்கு . வெலிமடைத் தோட்டத்தால் உரிமை பாராட்டப்படும் காணி ;

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ஆர் ஜூலை 30 ந உ.

இலக்கம் . J 54 H 158/LM 5544

காணியின் விபரம்

கேகலை டிஸ்திரிக், பறணகுறு கோறையில், சியம்பலபிறறிய கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைகளையுடையதும் (தென் னங்குணி 1 ஏ 1 று 20 பே நெல் நிலம் 0 ஏ 0 று 38 பே) சேர்ந்துள்ள 1 ஏ 2 று. 18 பே. விசாலமுடைய பகுதி நிலம். எல்லைகள் —

வடக்கு இதே காணியின் மிகுதி,

கிழக்கு : அரசாங்க நிலம் ;

தெற்கு சியம்பலபிறறிய தெரு ,

மேற்கு, இதே காணியின் மிகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ஆர் ஜூலை 2 ந உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LL/A 5638.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/A/523/54

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், மேட கோறில், கெலப்பலே பலாதத், குணுவல் (வடக்கு) கிராமத்தில் கொற்றடெக்கையற்றேறான எனும் காணியின் (கடைசிக் கிராமப்படம் 200 இல் 15 ம இலக்கத் துண்டு), 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி

உரிமையாளரின் பெயர் :—

குணுவல் உ அனட றப்பா கொம்பனி, மிலிட்டெட், ஏஜெண்டல் :
காரிசன அனட கொம்பனி, மிலிட்டெட், கொழும்பு.

E 7

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஆர் ஜூலை 25 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LW/3517
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் .
J/LLD/680/53 VE

காணியின் விபரம்

புறநீர் டிஸ்திரிக், உடுகநிலைப் பகுதியில், உமல் வசமாவில், கதுகல் கிராமத்தில் வெலிமடைக் குறாப்பில் (துண்டு எண் 1G ம 1A ம, F V P 39) உறல்பொத்தன, டம்பகொட்டேபத்தன என்றழைக்கப்படும் காணிகளில் 45 ஏக்கர் விசாலமுள்ள 1 பகுதி எல்லைகள் பின்வருமாறு

வடக்கு : மெதகம் கிராமத்தின் எல்லையோடுமுள்ள கற்பாலைத் ,
கிழக்கு : கத்துகல், டருகல் கிராமங்களுக்கிடையில் கணிக்கப்பட்ட எல்லை ,

தெற்கு வெளிமடைக் குறாப்பின் தேயிலை பயிரிடப்பட்ட பகுதியோடு முட, டற்கல் கிராமத்தின் கணிக்கப்பட்ட எல்லையும் ,

மேற்கு : F V P 39 துண்டு 1G ல தேயிலை பயிரிடப்பட்ட பகுதியோடு முள்ள ரோடு.

இலக்கம் LA/IR/53/4/J 54 L 194

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ஆர் ஜூலை 19 ந உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் : LA/IR/53/4

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :
J 54 L 194.

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்திரிக், ஹீரியால் ஹற்பத்த, லெனவ பகுதி லெனவ கிராமத்தில் லெனவ எஸ்டே எனும் காணியில் 6.80 ஏக்கர், விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் :—

வடக்கு : கிம்புளவான ஓயர் ;

கிழக்கு : அதே காணியின் மிகுதி பாகம் ;

தெற்கு : அதே காணியின் மிகுதி பாகம் ,

மேற்கு : கிம்புளவான ஓயர்வுக்குள் கிழம கான வாயக்கால்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ஆர் ஜூலை ஆடி 14 ந உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் . LD 4773

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :
J/A/685/53.

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், பாதத்தம்பர பகுதி குண்டசாலை ஹெனவெல், கமமெத்த கிராமத்தில் ஏறக்குறைய 14 போசசல் விசாலமுள்ள, புவக் கஹ் கநதர குமபுர வணத்த எனப்படும எல்லா நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருமாறு .—

வடக்கும் தெற்கும் . பெண்களின் விவசாயப் பள்ளிக்கூடத்தின் காணி, குண்டசாலை.

கிழக்கு . நெல்வயல் புவக்கஹ் கநதர குமபுர.

மேற்கு : கிராமச் சங்க ரோடு.

L.D.—4779.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி-எடுத்தற் சட்டம்
5. ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புருசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

(1) கண்டி. டிஸ்திரிக், உட்பலாதத பகுதி, கம்பலவத்த கிராமத்தில் சுமார் 14.69 போச்சல விசாலமுள்ள பம்பரனுக் குமபுற எனப்படும் நிலப்பகுதி இதன் எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு இலங்குமபுற எல்.
கிழக்கு அதே நிலத்தின் மிகுதி பாகம்
தெற்கு தெமோதரஹு
மேற்கு . பழைய அணை.

(2) கண்டி. டிஸ்திரிக், உட்பலாதத பகுதி கம்பல வத்த கிராமத்தில் சுமார் 12.63 போச்சல விசாலமுள்ள கனுவித்தாரனறேன எனப்படும் நிலப்பகுதி இதன் எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு அதே நிலத்தின் மிகுதி பாகம்.
கிழக்கு : நீர்பாயச்சல காலவாய.
தெற்கு : தெமோதரஹு.
மேற்கு நீர்பாயச்சல காலவாயும் அதே நிலத்தின் மிகுதி பாகம்

பீ. பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

குறிப்பு : 3/54/L/81.

கொழும்பு,
1954 ம் ஆண்டு (ஆடி) ஆடிமீ 13 ந் உ.

MA/AC/2538/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்வனவுச் சட்டம்
7 ம் பிரிவின கீழ் அறிவித்தல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்வனவுச் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உப பிரிவின கீழ் பின் சொல்லப்பட்ட காணிகளை ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருப்பதால் அரசாட்சியார் ஆட்சி ஒப்புக்கொள்ள எண்ணியிருக்கிறார்கள் என்பதை இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

பிரதமப் படத்த இலக்க A 3,701, வெள்ளவத்தை தெற்கு தொகுதி இலக்கம் 30, வெள்ளவத்தை தெற்கு (கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட) கொழும்பு டிஸ்திரிக், மேல் மாகாணம்.

ஆண்டு : 1.

காணியின் பெயர் : நுககஹவத்தை, தெஹிலை, கனூல் பாகம் 169. ம வரிப்பண இலக்கத்தின் பகுதி.

விவரம் : தோட்டம் (செய பயிரில்லை), கறசவரின பகுதியுள்ளது உரித்தாளியின் பெயர் காலவெவா அரசினா அரிசி மில் மனேஜர் மேற்பாத்தது மீமதி சிவப்பிரகாசம் வைகுந்தநாதன்.

விசாலம் : ஏ. 0. றா. 0. ப. 0.25.

ஆண்டு : 2.

காணியின் பெயர் : நுககஹவத்தை (வரிப்பண இலக்கமில்லை) :

விவரம் 30 வருஷ 3 தென்னமரங்களும், 15 வருஷ 1 தென்னை மரங்களும், 20 வருஷ மாமரம் 1 ம, 6 வருஷ கழுமரம் 1 ம, வாழை மரங்களும்முள்ள தோட்டம்.

உரித்தாளியின் பெயர் : கிறிஸ்தோபாப் கிஸ்பேட் ஜயசூரியவும் ஜேறேஸ் ஜயசூரியவும், கொழும்பு

விசாலம் : ஏ 0 றா. 0 ப 16.87.

ஆண்டு : 3.

காணியின் பெயர் : நுககஹவத்தை, தெஹிலை கனூல் பேஷ, 187 ம வரிப்பண இலக்கத்தின் பகுதி.

விவரம் . தோட்டம் (செயபயிரில்லை)

உரித்தாளியின் பெயர் : சிதம்பரநாதா பொன்னமபலமும எஸ் பொன்னமபலத்தின் மனைவி கமலாமபிகை அம்மான இருவா விலாசம் 187, தெஹிலை கனூல் பாக, வெள்ளவத்தை.

விசாலம் . ஏ. 0 றா 0 ப 0.75.

மேற்சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவா எழுத்துமூலம் அதிகாரம்பெற்ற காரியக்காராமூலமாய கொழும்பு நகர மண்டபம், நகர சபைக் கந்தோரில் எனமுன்பாக 1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 27. ந் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு வெளிப்படும், அக்காணிகளிலுள்ள உடநடைகளின் தன்மைக்கும் சொல்லப்பட்ட காணிகளுக்குப் பெறவிருக்கும் நஷ்டப் பணத்திற்கும் அவர்களினுரிமைகளுக்கும், நஷ்டப் பணத்தின் தொகையை

யும் அதற்காகையாக கணக்குப்பண்ணிய விவரங்களையும் எழுத்து மூலமாக (இணை பிரதியில்) 1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 15 ந் திகதிக்கு அல்லது அதற்கு முன் அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உவில்லியம் கோபல்லாவு,
நகரக் கொமிஷனார்

கொழும்பு நகர மண்டபம்,
1954 ம் ஆண்டு (சூலை) ஆவணிமீ 4 ந் உ.

Q 4388/J/E/2531

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம்
7-ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விவரம் —

பிரதமப்படம் A 3,497 கிராமம்—மாமபே பகுதி

ஆண்டு : 1.

காணியின் பெயர் : கலுபோவிலியாவத்த.

விவரம் ஒருபோடப்பட்ட மண கறக்சம் 15-20 வருஷக்குசென்ற ஒரு வேலன் மரமும் 3 கஜா மசமும், 25-45 வருஷக்குசென்ற 12 பலாமரமும், 35-45 வருஷக்குசென்ற 129 தென்னைகளும் உள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் . எச். டி. ஜெயநாதன், மாம்பெட்டிலியத்தல் விசாலம் : ஏ. 0 றா 3. ப. 39 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (சூலை) ஐப்பசி மாதம் 5 ந் திகதி காலை 10.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்டாடாத தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விவரங்களையும், 1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 21 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எள்கை அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 1953 ம் ஆண்டு (சூலை) ஆவணி மாதம் 14 ந் திகதி இலங்கை அரசாங்கம் 10,564 ம் இலக்கக் "கெசெற" நில இக்காணிகளைப்பற்றிய பிரசுரிகப்பட்ட அறிக்கை இத்தால் ரத்துசெய்யப்பட்டது

ஏ. செயின் வீ. ஜெயமான,
உதவி மேல் மாகாண அரசாட்சி ஏசனார்

கொழும்புக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (சூலை) ஆவணிமீ 7 ந் உ.

இல L H/872

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம்
7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விவரம் :—

பிரதமப்பட இல . A 3,254 கிராமம்—முனறேன (கருத்தறை டிஸ்திரிக்)

ஆண்டு : 1.

காணியின் பெயர் : மில்லகஹவத்த

விவரம் 50 வயதுள்ள 10 தென்னை மரங்களும், 1 நெல்லி மரமும், 40 வயதுள்ள ஒரு மில்ல மரமும், 15 வயதுள்ள ஒரு மா மரமும், ஒரு கழுக மரமும், 10 வயதுள்ள ஒரு மா மரமும் கொணட ஒரு தோட்டம்.

உரிமைகேட்பவரின் பெயர் : டொன ரெமுமி கன்னகரா, மல்வான், வண் எம் தம்மானந்த தேரே, கே லிவேறில் சிககோ, எகொட் ஹெற்றி ஆராச்சிகே ஹென்றிக் சிககோ, எகொட் ஹெற்றி ஆராச்சிகே குலுண்டன், எகொட் ஹெற்றி ஆராச்சிகே யூலில் சிககோ, எகொட் ஹெற்றி ஆராச்சிகே டொன எட்டண்ட சிலவா என்பவர்களும், எகொட் ஹெற்றி ஆராச்சிகே டொன தெலேனில் அப்புஹாமி, முனறேன, என்பவர்களும்

விசாலம் ஏ 0, றா 2, ப. 0.3.

துணை 2.

காணியின் பெயர் மில்லக்ஹவத்த
விபரம் வண்டில் பாகையின் பகுதி

உரிமைகேட்பவரின் பெயர் டொன ரெமபி கன்னங்கரா, மலவான, வண எம் தமமானந்த தேரே, கே விவேறில் சிங்கோ, எகொட ஹெற்றி ஆராச்சிகே ஹென்றிக் சிங்கோ, எகொட ஹெற்றி ஆராச்சிகே குலறன், எகொட ஹெற்றி ஆராச்சிகே யூலில் சிங்கோ, எகொட ஹெற்றி ஆராச்சிகே டொன எடமண்ட சிலவா, எனப்பவாகளும், எகொட ஹெற்றி ஆராச்சிகே டொன தெலேனிஸ் அப்பஹாமி, முனஹேன, எனப்பவாகளும்.

விசாலம் ஏ 0, ஸா 0, பெ 6 5

துணை 3.

காணியின் பெயர் மில்லக்ஹவத்த

விபரம் 40 வயதுள்ள ஒரு தென்கை மரமும், ஒரு கொற்ககஹா மரமும், 3 பலா மரங்களும், 20 வயதுள்ள ஒரு தென்கை மரமும், ஒரு கழுக மரமும், 5 வயதுள்ள ஒரு நுகக்கத்தன் மரமும், கொண்ட ஒரு தோட்டம்.

உரிமைகேட்பவரின் பெயர் டொன ரெமபி கன்னங்கரா, மலவான, வண எம் தமமானந்த தேரே, கே விவேறில் சிங்கோ, எகொட ஹெற்றி ஆராச்சிகே ஹென்றிக் சிங்கோ, எகொட ஹெற்றி ஆராச்சிகே குலறன், எகொட ஹெற்றி ஆராச்சிகே யூலில் சிங்கோ, எகொட ஹெற்றி ஆராச்சிகே டொன எடமண்ட சிலவா, எனப்பவாகளும், எகொட ஹெற்றி ஆராச்சிகே டொன தெலேனிஸ் அப்பஹாமி, முனஹேன, எனப்பவாகளும்.

விசாலம் ஏ 0, ஸா 1, பெ 26.4.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 29 ந் தேதி முற்பகல் 9 30 மணிக்கு முனஹேன அரசினர் பாடசாலை மண்டபத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையை குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபற்றித் தொகையையும், அத் தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 20 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா இக்காணியில் உரித்துமைய ஓவ்வொருவரும் தமது கோரிக்கைகளை எழுத்துமூலம் 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 20 ந் தேதிக்குமுன் அனுப்பத்தவறினால், அவர்களுடைய விண்ணப்பங்கள் 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 29 ந் தேதியில் நடக்கும் விசாரணையின் பொழுது எடுக்கப்படமாட்டா

ஆர் எஸ் பாலசூரிய,
அதி உதவி அரசாட்சி ஏசனாடு,

களுத்துறை கச்சேரி,
1954 ம் ஆடிமீ 31 ந் உ

இல LH 815

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம்
7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்**

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட இல A 3,573 கிராமம்—டெசஸ்திரா களுத்துறை

துணை 1

காணியின் பெயர் கட்டுக்குறுநதுகஹவத்த, வரிமதிப்பு இலக்கங்கள் 36, 36/1 எனப்பதும், வரிமதிப்பு இல 30 இன பகுதியும் பரவெல் ரேட்ட எனப்பதும்

விபரம் 10-40 வயதுள்ள 35 தென்கை மரங்களும், 10 வயது 20 வயதும்கொண்ட 2 பிலின் மரங்களும், 10 வயதுள்ள ஒரு ஜம்பு மரமும், 15 வயதுள்ள ஒரு கஜா மரமும், 40 வயதுள்ள ஒரு கொற்ககா மரமும், 2 வயதுள்ள 6 தோடங் கன்றுகளும், 27 வாழைச் செடிகளும், 2 பப்பாசி மரங்களும், 3 நிரந்தரமான கட்டிடங்களும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும், இரண்டு நிரந்தரமான கட்டிடங்களின் பகுதிகளும், ஒரு ஸ்பை வசதியும், ஒரு கல்லால் கட்டப்பட்ட வாய்க்காலும் கொண்ட ஒரு தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் திரு. ஏ யோன டி சொயசா, சமரசேகரா, இல 16, பிரேசா ரேட்ட, வெல்லம்பிட்டியா

விசாலம் ஏ 1, ஸா 0, பெ 14 4

துணை 2

காணியின் பெயர் விண்டமுலவத்த, வரிமதிப்பு இல 36/9, எனப்பதும், வரிமதிப்பு இல 30 இன பகுதியும் பரவெல் ரேட்ட எனப்பதும்

விபரம் 10-40 வயதுள்ள 33 தென்கை மரங்களும், 30 வயதுள்ள ஒரு தோம்பா மரமும், 15 வயதுள்ள 3 கஜா மரங்களும், 2 வயதுள்ள

13

2 தோடங் கன்றுகளும், ஒரு வயதுள்ள ஒரு பலாக்களும், 2 நிரந்தர கட்டிடங்களும், 2 நிரந்தரமான கட்டிடங்களின் பகுதிகளும், ஒரு கல்லால் கட்டப்பட்ட கிணறும் கொண்ட ஒரு தோட்டம்.

உரிமைகேட்பவரின் பெயர் திரு. ஏ. ஜோன டி சொயசா, சமரசேகரா, இல 16, பிரேசா ரேட்ட, வெல்லம்பிட்டியா, திரு சி. வி டி சொயசா, "சரேயினி", இல 141, கெற்றவல்லமுல்லை, கொழும்பு 10, திரு அகம பொடி ஒலிவா டி சொயசா, சிறீமதி டெமுனி டிசிலின சிலவா, களுத்துறை வடக்கு

விசாலம் ஏ 0, ஸா 2, பெ 13 0.

துணை 3.

காணியின் பெயர் கெஞ்சிகேவத்த அல்லது போகஹாவத்த அல்லது கட்டுக்குறுநதுகஹவத்த, வரிமதிப்பு இல 44, பரவெல் ரேட்ட.

விபரம் 10-40 வயதுள்ள 12 தென்கை மரங்களும், 15 வயதுள்ள ஒரு பலா மரமும், 20 வயதுள்ள ஒரு முருங்கை மரமும், 2 வயதுள்ள 3 தோடங் கன்றுகளும், 2 நிரந்தரமான கட்டிடங்களும் கொண்ட ஒரு தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் திரு ஏ யோன டி சொயசா சமரசேகரா, இல 16, பிரேசா ரேட்ட, வெல்லம்பிட்டியா, திரு சி வி டி சொயசா, "சரேயினி", இல 141, கெற்றவல்லமுல்லை, கொழும்பு 10, திரு அகம பொடி பெட்ரிக் டி சொயசா சமரசேகரா, சிறீமதி டெமுனி டிசிலின சிலவா, களுத்துறை வடக்கு

விசாலம் ஏ 0, ஸா 2, பெ 13 0.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 30 ந் தேதி முற்பகல் 9 30 மணிக்கு களுத்துறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையை குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபற்றித் தொகையையும், அத் தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா இக்காணியில் உரித்துமைய ஓவ்வொருவரும் தமது கோரிக்கைகளை எழுத்துமூலம் 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21 ந் தேதிக்குமுன் அனுப்பத்தவறினால் அவர்களுடைய விண்ணப்பங்கள் 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 30 ந் தேதியில் நடக்கும் விசாரணையின் பொழுது எடுக்கப்படமாட்டா

ஆர் எஸ் பாலசூரிய,
அதி உதவி அரசாட்சி ஏசனாடு,

களுத்துறை கச்சேரி,
1954 ம் ஆடிமீ 31 ந் உ

LD 3830 J/HLG/1707

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம்
7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்**

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி டிஸ்திரிக், பாதத் துமபற, பல்லிஸ் பத்து மேற்கு, பெத்தே கமலிலிருக்கும் வீயக்கொல்ல மோரிலெண்ட குறப்ப, எனப்படும் காணியில் லிருந்து 1 ஏக்கர், 0 ஸாட, 19.7 போசஸ் விசால்முள்ள நிலப்பகுதி பி. பி. ஏ. 1,739 ல் லொட 1 என அளக்கப்படும் விவரிக்கப்படும் மிருக்கிறது —

மனேகெல், மேரிலெண்ட குறப்பிலிருக்கும் மாரிமுத்து பிள்ளை உரிமை கோருகிறார்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1954 ம் ஆண்டு (செப்ரெம்பர்) புரட்டாசி மாதம் 21 ந் திகதி காலை 11 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையை குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபற்றித் தொகையையும், அத் தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (செப்ரெம்பர்) புரட்டாசி மாதம் 14 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா எழுத்துமூலமான கோரிக்கைகளை அனுப்பத்தவறுபவர்கள் விசாரணையின்போது உரிமைக்காரர் தமது உரிமைகளைக் கோருவதற்கு தகுதியற்றவர்களாகச் செய்வதுமன்றி, அவர்களின் கோரிக்கைகள் அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற் போய்விடும்

ரேன ரைட்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு,

கண்டி கச்சேரி,
1954 ம் ஆடிமீ (ஒகஸ்ட்) ஆவணிமீ 4 ந் உ

காணி மீட்டற் சட்டம்

Q 4771/LRO/APL 1765

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவினையடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டத்தினையடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம ஆண்டு (ஒரகரோபா) ஐப்பசி மாதம் 5 ந திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தினை தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 21 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல மாகாணத்து உதவி அரசாட்சி ஏசனாடு (கொழும்பு டிஸ்திரிக்) ஏ செயின் லீ விஜயமான ஆசிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் சட்டத்தின் 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ஏ செயின் லீ விஜயமான,

கொழும்புக் கச்சேரி, மேல மாகாண உதவி அதிபர்.

1954 ம (ஓ) (ஒகஸ்ட்) ஆவணியர் 7 ந உ

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,673, கிராமம்—உல்லைப்பொல

துணை 1.

காணியின் பெயர் புவக்கல்கெல்

விபரம் ஒரு நிரந்தரமுற்ற வீடும் உள்ள 40-50 வருஷஞ்சென்ற தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் முதலியார் டி பீ ஜயக்கொடி, ஜே ஏ நிமால் சந்திரா ஸரானலி ஜயக்கொடி. இருவர்களும் பல்கல், டி.டி.பி. பிறறியவில் இருப்பவர்கள்

விசாலம் ஏ 10 றா 0 ப 29.

துணை 2.

காணியின் பெயர் புவக்கல்கெல்

விபரம் கைவிடப்பட்ட சூட்டுத் தளமுள்ளதும், 20-40 வருஷஞ்சென்ற மாமாழும் உள்ள 40-50 வருஷஞ்சென்ற தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் முதலியார் டி பீ ஜயக்கொடி, ஜே ஏ நிமால் சந்திரா, ஸரானலி ஜயக்கொடி. இருவர்களும் பல்கல், டி.டி.பி. பிறறியவில் இருப்பவர்கள்

விசாலம் ஏ 1 றா 2 ப 14

துணை 3.

காணியின் பெயர் புவக்கல்கெல்.

விபரம் 25 வருஷஞ்சென்ற 2 தென்கைகள் உள்ள தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் முதலியார் டி பீ ஜயக்கொடி, ஜே ஏ நிமால் சந்திரா ஸரானலி ஜயக்கொடி, இருவர்களும் பல்கல், டி.டி.பி. பிறறியவில் இருப்பவர்கள்

விசாலம் ஏ 0 றா 0 ப 03

LA/LRO/54/84/LPO/APL 5485 A/J 54 L 151

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவினையடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் 'விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டத்தினையடி பெற்றுக் கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1954 ம (ஓ) செப்டம்பர் மாதம் 17 ந திகதி காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தினை தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம (ஓ) செப்டம்பர் மாதம் 9 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டி.டி.பி.க்கு உதவி ஏதுவற்ற சம்பந்தவருகே சேரியல் நென்னி சிலவா ஆசிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் சட்டத்தின் 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும் எழுத்து மூலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனக்கு முன்பாக விசாரணைக்கு வராத தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டா.

சேம எச் ஸீலா,

உதவி அதிபர்

குருணாகல் கச்சேரி,

1954 ம (ஓ) ஆகஸ்ட் 9 ந உ

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,314 கிராமம்—புலுபிட்டிய

துணை 1.

காணியின் பெயர் போகலுமுல்வத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெல்குமுல்வத்த

விபரம் 25-50 வருஷமுள்ள தென்னந் தோட்டம், சேனையும் கற்பாறையும்

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணல பிளேஸ், பாணலஹோலி லிருக்கும் அம்மா அல்லது செல்லம்மாவும, கொழும்பு, மோக்கண்டையில் வங்கி, சிறுப்பாக்கள், சீ எஸ் குமாரசாமியும், சீ சதானுதனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 2, றா 0, ப 20

துணை 2.

காணியின் பெயர் போகலுமுல்வத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெல்குமுல்வத்த

விபரம் 25-45 வருஷமுள்ள தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணல பிளேஸ், பாணலஹோலி லிருக்கும் அம்மா அல்லது செல்லம்மாவும, கொழும்பு, மோக்கண்டையில் வங்கி, சிறுப்பாக்கள் சீ எஸ் குமாரசாமியும், சீ சதானுதனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 1, றா 1, ப 05

துணை 3.

காணியின் பெயர் போகலுமுல்வத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெல்குமுல்வத்த

விபரம் 25-50 வருஷமுள்ள தென்னந் தோட்டம், சேனையும் கற்பாறையும்

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணல பிளேஸ், பாணலஹோலி லிருக்கும் அம்மா அல்லது செல்லம்மாவும கொழும்பு மோக்கண்டையில் வங்கி சிறுப்பாக்கள் சீ எஸ் குமாரசாமியும், சீ சதானுதனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 1, றா 1, ப 0

துணை 4.

காணியின் பெயர் போகலுமுல்வத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெல்குமுல்வத்த

விபரம் 20 வருஷமுள்ள 1 தென்னமரமும் அடங்கிய சேனை

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணல பிளேஸ், பாணலஹோலி லிருக்கும் அம்மா அல்லது செல்லம்மாவும, கொழும்பு, மோக்கண்டையில் வங்கி, சிறுப்பாக்கள் சீ எஸ் குமாரசாமியும், சீ சதானுதனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றா 1, ப 05

துணை 5

காணியின் பெயர் போகலுமுல்வத்த அல்லது ஹிடினவத்த அல்லது கெடகெல்குமுல்வத்த

விபரம் 25-50 வருஷமுள்ள தென்னந் தோட்டம், சேனையும், கற்பாறையும்

உரித்தாளியின் பெயர் கொழும்பு, பாணல பிளேஸ், பாணலஹோலி லிருக்கும் அம்மா அல்லது செல்லம்மாவும, கொழும்பு, மோக்கண்டையில் வங்கி, சிறுப்பாக்கள் சீ எஸ் குமாரசாமியும், சீ சதானுதனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 3, றா 2, ப 16

துண்டு 6

காணியின் பெயர் கோழமுடி, பாணலை பிள்ளை, பாணலேறாவிலிருக்கும் அம்மா அல்லது செல்லமாவும், கொழும்பு மோகண்டியில் வங்கி, சிறப்பாகன சீ எஸ் குமாரசாமியும், சீ சதானாதனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ௮ 0, ரூ 3, ப 19

துண்டு 7.

காணியின் பெயர் போகறமுல்வத்த அல்லது ஹீடினவத்த அல்லது கெடகெலகறமுல்வத்த

விசாலம் ௪ 0, ரூ 1, ப 31

துண்டு 8.

காணியின் பெயர் போகறமுல்வத்த அல்லது ஹீடினவத்த அல்லது கெடகெலகறமுல்வத்த

விசாலம் ௪ 0, ரூ 1, ப 33

துண்டு : 9.

காணியின் பெயர் போகறமுல்வத்த அல்லது ஹீடினவத்த அல்லது கெடகெலகறமுல்வத்த

விசாலம் ௪ 0, ரூ 0, ப 26

துண்டு . 10.

காணியின் பெயர் கந்தகுமபுற.

விசாலம் ௪ 0, ரூ 0, ப 9.

துண்டு : 11.

காணியின் பெயர் . கந்தகுமபுற.

விசாலம் ௪ 0, ரூ 0, ப 16

துண்டு . 12.

காணியின் பெயர் : கந்தகுமபுற.

விசாலம் ௪ 0, ரூ 2, ப 07

துண்டு . 13.

காணியின் பெயர் கந்தகுமபுற

விசாலம் ௪ 0, ரூ 0, ப 14
மொத்தம் ௪ 10, ரூ 1, ப 01

LA/LRO/54/79/LRO/APL 5290/J 54 L 119

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனைகதுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தினாபடி பெற்றுக் கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோக்குமாக்க, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1954 ம இரூ செப்டம்பர் மாதம் 17 ம திகதி காலை 9 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தவறாமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம செப்டம்பர் மாதம் 9 ம திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி ஜனநாயக சமயத்திற்கே சேரியில் ஹென்றி சிலவா ஆதிக நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் என்முன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும் எழுத்து மூலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனக்கு முன்பாக விசாரணைக்கு வராத தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

சேம எச சிலவா,
உதவி அதிபர்.

குருணாகல் கச்சேரி

1954 ம இரூ ஆகஸ்டின் 9 ந் உ.

அட்டவணை

439 ம பிரதமபட்டத்துக்கு 2 ம இணைப்படம் கிராமம்—இடங்காபொல.

துண்டு : 67.

காணியின் பெயர் தெமடகறமுல்குமபுற.
காணி விபரம் நெல்வயல்
உரிமைகேட்பவா பெயர் நாரமமலியிலிருக்கும் ஸ்ரீமதி. ரீ பீ உ.
கிரா மிமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது.
விசாலம் : ௪ 0, ரூ. 1, ப 15

துண்டு : 68.

காணியின் பெயர் . தெமடகறமுல்குமபுறும் தெமடகறமுல்குமபுறும் பில்லாவ.
காணி விபரம் . நெல்வயலும் சேணையும்
உரிமைகேட்பவா பெயர் நாரமமலியிலிருக்கும் ஸ்ரீமதி. ரி பீ. ம்.
கிரா மிமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது
விசாலம் ௪ 0, ரூ 0, ப 33

துண்டு . 69.

காணியின் பெயர் தெமடகறமுல்குமபுற.
காணி விபரம் நெல்வயல்.
உரிமைகேட்பவா பெயர் நாரமமலியிலிருக்கும் ஸ்ரீமதி. ரீ பீ. உ.
கிரா மிமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது
விசாலம் ௪ 0, ரூ. 0, ப 21.

துண்டு . 70.

காணியின் பெயர் தெமடகறமுல்குமபுறேபிலைஆவ
காணி விபரம் ஒரு தற்காலிகமான மண் ஒலைவீடு அடங்கிய சேணை.
உரிமைகேட்பவா பெயர் நாரமமலியிலிருக்கும் ஸ்ரீமதி ரீ பீ உ.
கிரா மிமலாவதி ஹாமினே என்று சொல்லப்படுகிறது
விசாலம் ௪ 0, ரூ 2, ப 7
மொத்தம் ௪ 1, ரூ 0, ப 36.

LA/LRO/54/86/LRO/APL 5485D/J 54 L 154

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனைகதுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தினாபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1954 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ந்திகதி காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் செப்டெம்பர் மாதம் 16 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி எஜனா சம்பந்தவரகே சேமியல் ஹென்றி சிலவா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எழுத்துமூலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்கு முன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனக்கு முன்பாக விசாரணைக்கு வரத்தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

சேம எச் சிலவா,
உதவி அதிபா

குருணாகல் கச்சேரி,
1954 ம் ஆகஸ்டு 9 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,316 கிராமம்—புலுபிடிய

துண்டு 1

காணியின் பெயர் கலித்தியாவேகம்புறயும் அதின் பில்லாவயும் காணி விபரம் நெல்லையலும் 25-50 வருஷமுள்ள தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ் ஹோலிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும, சீ நட்டேஸ்ரூம், கொழும்பு மோக்கண்டயில் சிராப்பாகள், சீ. எஸ் குமாரசாமியும், சீ சதானுத்தனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 2, றா 0, ப 27

LA/LRO/54/83 LRO/APL 5485/J54 L 150

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினபடி அறிவித்தல்

(1) ம 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தினபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1954 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ந்திகதி காலை 9 மணிக்கு எனமுன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9 ந்திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி எஜனா சம்பந்தவரகே சேமியல் ஹென்றி சிலவா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும் எழுத்துமூலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்கு முன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனக்கு முன்பாக விசாரணைக்கு வரத்தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

சேம எச் சிலவா,
உதவி அதிபா

குருணாகல் கச்சேரி,
1954 ம் ஆகஸ்டு 9 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,319 கிராமம்—வெல்கெதர

துண்டு 1.

காணியின் பெயர் அம்பளமவத்த
காணி விபரம் 40-50 வருஷமுள்ள தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ் ஹோலிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும, சீ நட்டேஸ்ரூம், கொழும்பு, மோக்கண்டயில் வங்கி சிராப்பாகள் சீ எஸ் குமாரசாமியும், சீ எஸ் சதானுத்தனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0 றா 2 ப 34

துண்டு 2

காணியின் பெயர் அம்பளமவத்த

காணி விபரம் 40-50 வருஷமுள்ள 3 தென்ன மரமும், 40-50 வருஷமுள்ள பிலாமரமும் 3-8 வருஷமுள்ள 5 கித்தள மரமும் அடங்கிய தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் கொழும்பு, பாணஸ் பிளேஸ், பாணஸ் ஹோலிருக்கும் அமமா அல்லது செல்லமமாவும, சீ நட்டேஸ்ரூம், கொழும்பு, மோக்கண்டயில் வங்கி சிராப்பாகள் சீ எஸ் குமாரசாமியும், சீ எஸ் சதானுத்தனும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றா 0, ப 18

மொத்தம் ஏ 0, றா. 3, ப 12

LA/LRO/54/88 LRO/APL 5089 A/J 54 L 174

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினபடி அறிவித்தல்

(1) 1912 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தினபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டும்

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோழுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1954 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ந்திகதி காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 9 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டும்

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி எஜனா சம்பந்தவரகே சேமியல் ஹென்றி சிலவா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும் எழுத்துமூலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்கு முன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனக்கு முன்பாக விசாரணைக்கு தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்பட வுமமாட்டாது

சேம எச் சிலவா,
டிஸ்திரிக்டு உதவி அதிபா.

குருணாகல் கச்சேரி,

1954 ம் ஆகஸ்டு 9 ந் உ.

அட்டவணை

1,012 ம் பிரதம்பத்தககு 4 ம் இணைப்படம் கிராமம்—சுரென்பொல

துண்டு 36

காணியின் பெயர் மதினனகேலேவத்த
விபரம் தென்னந் தோட்டம் (பழம்)

உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 105 ம் இல கெடுவான ரோட்டிலிருக்கும் முத்துயக்க தூயலாகே மோதா, குருணாகல், 165 ம் இல கெடுவான ரோட்டிலிருக்கும் முத்துயக்க தூயலாகே உங்கா, கொணிலேகெதர, அதன் பிடியிலிருக்கும் பெரும்பட்டை புனிசி தூயா, கொணிலேகெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவப்பேடிதூயலாகே ஞானவதியும், தேவடகேடியலாகே தாமதாசயும், தேவப்பேடி தூயலாகே சீவவதியும், கொணிலேகெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவப்பேடிதூயலாகே ஞானவதி மேற்பாத்தாது.

விசாலம் ஏ 0 றா 0 பே 27

துண்டு 37

காணியின் பெயர் மதினனகேலேவத்த

விபரம் ஒரு தற்காலிகமான மண், ஓலை குடிசையும், கற்பாறையும், அடங்கிய பழைய தென்னந் தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல் 105, ம் இல கெடுவான ரோட்டிலிருக்கும் முத்துயக்க தூயலாகே மோதா, குருணாகல், 165 ம் இல கெடுவான ரோட்டிலிருக்கும் முத்துயக்க தூயலாகே உங்கா

கொழிலைக்கெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமபடகே புளசி தூயா, கொழிலைக்கெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவடதூயலாகே ஞானவதியும், தேவட பேடிதூயலாகே தாமதாஸ்யும், தேவடபேடி தூயலாகே சீலவதியும், கொழிலைக்கெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவடபேடி தூயலாகே ஞானவதி மேற்பாராதது விசாலம் ஏ 4 றா 0 பே 03

துணடு 38

காணியின பெயர் மதினனகெலேவத்த விபரம் தெனனே, பாக்கு, பிலா, தேக்க, ஹலமிலை மரங்களும அடங்கிய பழைய தெனனந்தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 1,050 ம இலக கெடுவான ரேட்டிலிருக்கும் முதுனையக தூயலாகே மோதா, குருணாகல், 165, ம இல கெடுவான ரேட்டிலிருக்கும் முதுனையக தூயலாகே உங்கா, கொழிலைக்கெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமபடகே புளசிதூயா, கொழிலைக்கெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவட பேடிதூயலாகே ஞானவதியும், தேவடபேடிதூயலாகே தாமதாஸ்யும், தேவடபேடி தூயலாகே சீலவதியும், கொழிலைக்கெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவடபேடிதூயலாகே ஞானவதி மேற்பாராதது விசாலம் ஏ 0 றா 2 பே 06

துணடு 39.

காணியின பெயர் மதினனகெலேவத்த விபரம் 20 வருஷமுள்ள 1 தெனனையும், 20 வருஷமுள்ள 6 பாக்கு மரங்களும அடங்கிய தெனனந்தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 105 ம இல கெடுவான ரேட்டிலிருக்கும் முதுனையக தூயலாகே மோதா, குருணாகல் 165 ம இல கெடுவான ரேட்டிலிருக்கும் முதுனையக தூயலாகே உங்கா, கொழிலைக்கெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமபடகே கனிசிதூயா. கொழிலைக்கெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவடபேடிதூயலாகே ஞானவதியும், தேவடபேடிதூயலாகே தாமதாஸ்யும், தேவடபேடி தூயலாகே சீலவதியும், கொழிலைக்கெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவடபேடிதூயலாகே ஞானவதி மேற்பாராதது விசாலம் ஏ 0 றா 0 பே 05

துணடு . 40

காணியின பெயர் மதினனகெலேவத்த விபரம் தெனனந்தோட்டம் (பழைய) உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 105 ம இல கெடுவான ரேட்டிலிருக்கும் முதுனையக தூயலாகே மோதா, குருணாகல், 165 ம இல கெடுவான ரேட்டிலிருக்கும் முதுனையக தூயலாகே உங்கா, கொழிலைக்கெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமபடகே புளசிதூயா, கொழிலைக்கெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவட பேடிதூயலாகே ஞானவதியும், தேவடபேடி தூயலாகே தாமதாஸ்யும், தேவடபேடி தூயலாகே சீலவதியும், கொழிலைக்கெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவடபேடி தூயலாகே ஞானவதி மேற்பாராதது விசாலம் ஏ 0 றா 1 பே 02.

துணடு . 41.

காணியின பெயர் மதினனகெலேவத்த விபரம் தெனனந்தோட்டம் (பழைய) உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 105 ம இல. கெடுவான, ரேட்டிலிருக்கும் முதுனையக தூயலாகே மோதா, குருணாகல், 165 ம இல. கெடுவான ரேட்டிலிருக்கும் முதுனையக தூயலாகே உங்கா, கொழிலைக்கெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமபடகே புளசி தூயா, கொழிலைக்கெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவடபேடி தூயலாகே ஞானவதியும், தேவடபேடி தூயலாகே தாமதாஸ்யும், தேவடபேடி தூயலாகே சீலவதியும், கொழிலைக்கெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவடபேடி தூயலாகே ஞானவதி மேற்பாராதது விசாலம் ஏ 0 றா 0 பே 12

துணடு . 42.

காணியின பெயர் : மதினனகெலேவத்த விபரம் தெனனந்தோட்டம் (பழைய) உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், 105 ம இல. கெடுவான ரேட்டிலிருக்கும் முதுனையக தூயலாகே மோதா, குருணாகல், 165 ம இல கெடுவான ரேட்டிலிருக்கும் முதுனையக தூயலாகே உங்கா, கொழிலைக்கெதர, அத்தனபிடியிலிருக்கும் பெருமபடகே புளசி தூயா, கொழிலைக்கெதர, இஹலதலம்பிடியிலிருக்கும் தேவடபேடி தூயலாகே ஞானவதியும், தேவடபேடி தூயலாகே தாமதாஸ்யும், தேவடபேடி தூயலாகே சீலவதியும், கொழிலைக்கெதர இஹலதலம்பிடியிலிருக்கும் தேவடபேடி தூயலாகே ஞானவதி மேற்பாராதது

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்தமுலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1954 ம டிசு செப்டெம்பர் மாதம் 17 ந திகதி காலை 9 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம டிசு செப்டெம்பர் மாதம் 9 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்தமுலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி எஜனாற சம்பவரடுகே சேரியல் ஹெனறி சிலவா ஆகிய நான மேற்சொலிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவிப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

உரிமைகளை அத்தாசலிப்பதே தம பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டுமென எழுத்தமுலமாக உரிமை களை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனக்கு முன்பாக விசாரணைக்குவரத்தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டா

சேம எச சிலவா, உதவி அதிபர்.

குருணாகல் கச்சேரி, 1954 ம ஆகஸ்டின் 9 ந உ

அட்டவீண

ஆரம்பப்பட இல A 1,321 கிராமம்—பிதருவெல்லை

துணடு : 1

காணியின பெயர் கடவெல்குமபுறேவத்த அல்லது அனகங்குமபுறேவத்த

காணியின விபரம் 25-60 வருஷமுள்ள தெனனந்தோட்டம் உரிமைகேட்பவா பெயர் பிதருவெல்லை, மடவலயிலிருக்கும் H M அவசத்தறாமி, பிதருவெல்லை, உறுமியிலிருக்கும் போஸ்ட மாஸ்டர் C B J மடவல, ஏகனையக முதியனசலாகே டிகிரிபண்டா, கலூ ஆரச்சிகே பொடிமெனிக்கா (வாரிச தாராகள்) பிதருவெல்லை, ஹேன பொலயிலிருக்கும் ஏகனையக முதியனசலாகே ஜோதிஹாமி என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றா 0, ப 03.

துணடு . 2.

காணியின பெயர் கடவெல்குமபுறேவத்த அல்லது அனகங்குமபுறேவத்தையும் கடவல்குமபுற

காணியின விபரம் நெல்வயலும், கம்பிவேலியும் அடங்கிய 25-60 வருஷமுள்ள தெனனந்தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் பிதருவெல்லை, மடவலயிலிருக்கும் H M அவசத்தறாமி, பிதருவெல்லை, உறுமியிலிருக்கும் போஸ்ட மாஸ்டர், C B J. மடவல, ஏகனையக முதியனசலாகே டிகிரிபண்டா, கலூ ஆரச்சி பொடிமெனிக்கா (வாரிச தாராகள்) பிதருவெல்லை, ஹேனபொலயிலிருக்கும் ஏகனையக முதியனசலாகே ஜோதிஹாமி என்று சொல்லப்படுகிறது.

விசாலம் . ஏ. 0, றா 0, ப 24

துணடு . 3.

காணியின பெயர் கடவல்குமபுற.

காணியின விபரம் நெல்வயல்

உரிமைகேட்பவரின் பெயர் பிதருவெல்லை, மடவலயிலிருக்கும் H M அவசத்தறாமி, பிதருவெல்லை, உறுமியிலிருக்கும் போஸ்ட மாஸ்டர், C B J மடவல, ஏகனையக முதியனசலாகே டிகிரிபண்டா, கலூ ஆரச்சிகே பொடிமெனிக்கா (தாரிச தாராகள்) பிதருவெல்லை, ஹேன பொலயிலிருக்கும் ஏகனையக முதியனசலாகே ஜோதிஹாமி என்று சொல்லப்படுகிறது

விசாலம் . ஏ. 0, றா 0, ப 10

துணடு . 4.

காணியின பெயர் கடவல்குமபுறேவத்த, அல்லது அனகங்குமபுறேவத்தையும் கடவல்குமபுற

காணியின விபரம் நெல்வயலும், கம்பிவேலியும் அடங்கிய 25-60 வருஷமுள்ள தெனனந்தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் பிதருவெல்லை, மடவலயிலிருக்கும் H M அவசத்தறாமி, பிதருவெல்லை உறுமியிலிருக்கும் போஸ்ட மாஸ்டர் C B J மடவல, ஏகனையக முதியனசலாகே டிகிரிபண்டா, கலூ ஆரச்சிகே பொடிமெனிக்கா (வாரிச தாராகள்) பிதருவெல்லை, ஹேன பொலயிலிருக்கும் ஏகனையக முதியனசலாகே ஜோதிஹாமி என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 1, றா 2, ப 09

மொத்தம் ஏ 1, றா 3, ப 06

LA/LRO/54/82/LRO/APL 5778/J54 L 146

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 51 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தனள்ள அட்டவீணயில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தினபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி ஏஜன்தர சமப்தவடுகே சேமியல் ஹெனறி சிலவா ஆகிய நாண மேறசொலவிய 1950 ம ஆண்டின 9 ம இலக்கச சட்டத்தின 7 ம பிரிவினபடி இத்தால அறிவித்தல் கொடுக்கிறேன

உரிமைகளை அததாட்சிபடுதலும் பததிரங்கனெல்லாம் எனமுனபாக விசாரணைகளுக்க கொணடுவரப்படவேண்டும எழுததுமூலமாக உரிமைகளை மேறகுறிப்பிட்ட திகதிகமுன எனக்கு அறிவிக்காதவாகள எனக்கு முனபாக விசாரணைகளுவரத்தேவையிலலை அவாகளை விசாரணை செய்யப படவும் மாட்டாது

சேம எச சிலவா,
உதவி அதிபா

குருணாகல் கச்சேரி,
1954 ம ஆகஸ்டு 9 ந ட

அடவணை

2,526 ம பிரதமபடத்திறகு 1 ம இணைப்படம்
கிராமம்—திம்பிரிவெல

துணடு 40

காணியின பெயா வெவவானேவத்த
காணி விபரம் 29-45 வருஷமுள்ள தெனனந தோட்டம்
உரிமைகேட்பவா பெயா வாரியபொலயிலிருக்கும் எல் பீ நாவின்ன
என்று சொல்பபடுகிறது

விசாலம் ஏ 0, றா 1, ப 18

துணடு 41.

காணியின பெயா வெவவானேவத்த
காணி விபரம் 29 வரிஷமுள்ள 1 தெனனமரமும் 5 வருஷமுள்ள
3 தெனனங்கனறுகனும் அடங்கிய தெனனந தோட்டம்

உரிமைகேட்பவா பெயா வாரியபொலயிலிருக்கும் எல் பீ நாவின்ன
என்று சொல்பபடுகிறது

விசாலம் ஏ 0, றா 0, ப 5

துணடு : 42.

காணியின பெயா வெவவானேவத்த
காணி விபரம் 29 வருஷமுள்ள 3 தெனனமரங்கனும் 1 வருஷ
முள்ள 3 தெனனங்கனறுகனும் அடங்கிய தெனனந தோட்டம்

உரிமை கேட்பவரின பெயா வாரியபொலயிலிருக்கும் எல் பீ
நாவின்ன என்று சொல்பபடுகிறது

விசாலம் ஏ 0, றா 0, ப 3

துணடு 43.

காணியின பெயா வெவவானேவத்த
காணி விபரம் 29 வருஷமுள்ள 4 தெனன மரங்கனும் 3 வருஷ
முள்ள 3 தெனனங்கனறுகனும் அடங்கிய தெனனந தோட்டம்

உரிமைகேட்பவா பெயா வாரியபொலயிலிருக்கும் எல் பீ நாவின்ன
என்று சொல்பபடுகிறது

விசாலம் ஏ 0, றா 0, ப 4

துணடு - 44.

காணியின பெயா வெவவானேவத்த
காணி விபரம் : 29 வருஷமுள்ள தெனனந தோட்டம்
உரிமை கேட்பவரின பெயா . வாரியபொலயிலிருக்கும் எல் பீ.
நாவின்ன என்று சொல்பபடுகிறது

விசாலம் ஏ 0, றா 2, ப 4

மொத்தம் ஏ 0, றா 3, ப 34

நாடுவித காணி அறிவித்தல்

காணி பெறுவதற்கு விண்ணப்பஞ்செய்யும் மத்திய வகுப்பு
இலங்கையரை தெரிவு செய்வதற்கான காணிக்கச்சேரி

திரிகோணமலை உதவி மாகாண அதிபா அவாகள கீழே விபரிககப
படனெள காணிகளைக் கேட்கும் விண்ணப்பகாராகளைத் தெரிவுசெய்யும்
பொருட்டு 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 6 ந
திகதி திரிகோணமலைக் கச்சேரியில் காணி அபிவிருத்திச் சட்டங்
களுக்கமைய ஒரு காணிக்கச்சேரி நடாத்துவா என்று இத்தால
அறிவித்தல் கொடுக்கப்படுகிறது

(2) மத்திய வகுப்பு இலங்கையருக்கு மாததிரமே இக்காணிகள
வழங்கப்படும்

(3) ஒவ்வொரு விண்ணப்பகாரரும் காணிக் கச்சேரியில் நோமுக
மாயத் தெரிபடல் வேண்டும அல்லது தனது சார்பில் சமுகமாயிருக்க
ஓர் பிரதிநிதியை அனுப்பிவைக்க வேண்டும, நோமுகமாய அல்லது
பிரதிநிதி மூலம் சமுகமளியாதவாகளின விண்ணப்பங்களை காணிக்
கச்சேரியில் கவனிக்கப்படமாட்டாது

(4) எல்லா விண்ணப்பங்கனும் இதற்கென ஒவ்வொரு கச்சேரிகளிலும்
வழங்கப்படும் விண்ணப்பப் பத்திரத்தில் எழுதப்பட்டு 1954 ம ஆண்டு
(ஒகஸ்தர்) ஆவணி மாதம் 28 ந திகதியன்று அல்லது அதற்கு முனனா
திரிகோணமலைக் கச்சேரி உதவி மாகாண அதிபருக்கு அனுப்பப்படல்
வேண்டும

(5) தெரிவு செய்யப்படும் ஒவ்வொருவரும் ஏக்கருக்கு ரூபா 3 லீதம்
காணிக் கச்சேரியிலன்று பணம் கட்டவேண்டும விண்ணப்பகாரரின
தவறுதலால் ஏற்படும் நில அளவை சார்பாக அரசினருக்கு அவசியமற்ற
செலவு ஏற்படின் இப்பணம் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது இதுவிஷ
யத்தில் காணிக்கமிஷனரின தீர்ப்பே முடிவானது

(6) பின்வரும் வருமான பகுதிக்குட்பட்டவாகளுடைய விண்ணப்பங்களை
மாததிரம் காவனிக்கப்படும்

வகுப்பு (அ) —ஏக்கா 20 விசுதம் ஒருவா பெறுவதற்கு விவாக்
மாகாதவாகள ரூபா 12,000 ததுக்கும் விவாகமானவாகள ரூபா
24,000 ததுக்கும் வருடாந்த வருமான எல்லைக்குட்பட்டவாகளாக
இருத்தல் வேண்டும

(7) மேறகுறிப்பிட்ட வகுப்புகள தோந்தெடுக்கப்பட்ட விண்ணப்பக்
காரர்களுக்கு காணி அபிவிருத்திச் சட்டத்தின கீழ் குத்தகையாகக்
கொடுக்கப்படும் காணியின வருடாந்த வாடகை திருத்தப்படாத காணி
யின பெறுமதியின நான்கு விசுதம் முப்பது வருடத்துக்கொருமுறை
புதுபிக்கக்கூடியவை

(8) காணிகளுக்குத் தகுந்த பயிர்களை அவற்றின அருகே குறிக்கப்
பட்டிருக்கிறது தோந்தெடுக்கப்பட்ட விண்ணப்பகாரர்கள் அவகேரிக்
பட்ட அடவணையின பிரகாரம் காணியைத் திருத்தி நிரந்தர பயிர்களை
செய்யவேண்டும

(9) இக்காணிக் கச்சேரி சார்பாக மேலும் விபரங்களை அறிய விரும்பு
வோர் திரிகோணமலை உதவி மாகாண அதிபருக்கு எழுதிப் பெற்றுக்
கொள்ளலாம்

அனறன் ஆர் மெக் ஹையா,
உதவி மாகாண அதிபா.

திரிகோணமலைக் கச்சேரி

கொடுக்கப்படவிருக்கும் காணியின விபரம்

இடம் சம்பூர்

காரியாதிகாரியின பிரிவு கொட்டியாரப் பறறு

விசாலம் 534 ஏக்கர்

விருத்திபணைக்கூடிய பயிர் தெவனை

அரசாங்க சமாச்சார பத்திரிகையில் கிராமத்தில் ஒரு துணடுக்காணி பெறுவதற்கான விண்ணப்பம்

இலங்கை அரசாங்க சமாச்சாரப் பத்திரிகையின விளம்பரத்துக்
கமைய—எனனும் கிராமத்தில் காணி பெறுவதற்கான விண்ணப்பம்

- 1 விண்ணப்பகாரரின பெயரும் விலாசமும் _____.
- 2 நிரந்தரமாக வசிக்ருமிடம் _____
- 3 தொழில் _____
- 4 இலங்கையரா ?
- 5 விவாகமானவரா விவாகமானவராயின அவரது பராபரிப்பில்
இருப்பவாகளின தொகை _____
- 6 விண்ணப்பகாரர் ஒரு சங்கத்தின சார்பாயின அதன தலைவா
களையும் அவாகளின சொந்த ஊர்களையும் அதன முழுப்
பங்குகளையும் அதில் இலங்கையராகள எத்தனை பங்குகளுடைய
வாகள எனபதையும் இலங்கையரல்லாதவா எத்தனை பங்குடை
யவாகள எனபதையும் குறிப்பிடுக _____
- 7 வருட வருமானம் வருமானவரிக் காரியாலத்ததில் குறிக்கப்பட
பிரகாரம் _____
- 8 தற்போது கைவசமுள்ள பணம் _____
- 9 உள்ள சொந்தக் காணிகளின விபரம், அவைகளின பாவினை
கனும் —
நெற்காணிகள குடியிருப்புக்காணிகள
ஏ றா ப ஏ றா ப
- 10 அரசாங்கத்தில் வழங்கப்பட்ட காணிகளின அவைகளின பாவினை
கனும் —
- 11 விண்ணப்பம் செய்யும் காணி, விசாலம், பட இலக்கம், கிராமம்
- 12 எனன பயிர் செய்கைபணை உத்தேசிக்கிறீர் ?
- 13 பயிர் செய்கைக்கா வருடாந்த முதலீடு _____

கையொப்பம்.